



[www.mailofislam.com](http://www.mailofislam.com)

கஸீத்துல் புர்தா, சுப்ஹான மௌலித்,  
பத்ர் மௌலித், முஹ்யத்தின் மௌலித்,  
பானத் சுஆத் போன்ற புகழ் மாலைகளின்  
தமிழ் மொழிப்பெயர்ப்புகளை எமது  
இணையத்தளத்தில் வாசியுங்கள்.

[www.mailofislam.com](http://www.mailofislam.com)

சுவனத்து பேரரசி, மங்கையர் குல தலைவி  
அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா  
அன்னவர்களின் சிறப்பை கூறும் தலை  
பாத்திஹாவின் தமிழாக்கம்



இதனை சிறப்பாக எழுதியவர்கள் -  
மாபெரும் மகான் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை  
ஆலிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்

[www.mailofislam.com](http://www.mailofislam.com)



## ஜவாஹிர் பவாயித்

இப்புஸ்தகத்தில் 1-வது அல்லாஹு நபூலாயின் திருமாம்களைய 'அஸ்மாஉல் ஹுஸூ' என்னும் அழகிய 99 இஸ்முக்களும், ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே தர்ஜுமாக்களும், தக்லிஹுகளும், காஸியத்துகளும், 2-வது 'அஸ்மாஉல் இலாய்' அதாவது பேமர்கள் ஒதி உத்ததும் ஈருஹை விட்டும் தனித்ததுமான 41 அஸ்மாக்களும் அவைகளில் வெளியாகும் அகேக கையிபத்து, அஜாயிபு, முஃஜீஸாத்து, அஸ்ரூஹ முதலான மட்டில்லாத பிரயோஜனங்களும், 3-வது 'ஹபாத்துல் ஹைவான்' என்னும் உயிர் பிராணிகளைய சகல ஜத்துக்களின் ஒவ்வொன்றின் குண குணங்களும், அவைகளின் அவயவ மென்னும் அங்கங்களால் மனிதர்களுக்கு உண்டாகும் பற்பல வியாதிகளுக்கு அவிழ்தங்களும், இன்னும் ஹதீதுகளும், ஹிக்காயத்துகளும், 4-வது மஸூமுடைய தஃபீர் என்னும் கனவு நூலும், அதில் எவ்வண்ணமாய் கனவு கண்ட காஸிகளுக்கு விசிவாகிய தஃபீர்களும், அதற்கு அத்தாஹிபாகிய அகேக ஹிக்காயத்துகளும், 5-வது வைத்திய கருக்க மென்னும் சகல வியாதிகளுக்கும் ஹட்ப பரிசாரங்களும், இன்னும் அகேக பாயிதங்களும் இருக்கின்றன.

இவற்றில் இஸ்முக்களை மாத்திரம் போட்டோ பிராக் மூலம் அரபியிலும் மற்றவை யெல்லாம் சுத்தத் தமிழாடும் அச்சிட்டி ஸெண்டு செய்யப்பட்டது.

விலை ரூ. 20-00

கிடைக்குமிடம்:—

ஹாஜி எம். எ. ஷாஹுல் ஹமீது அண்டு ஸன்ஸ்,  
கெ. 10, கைரோட், திருவல்லிக்கேணி, சென்னை 5.

## தலை பாத்திஹா.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى رَسُوْلِكَ  
وَعَلٰى اٰلِهِ وَصَلِّ وَسَلِّمْ

அம்மா ப.:து.

இதனை அச்சிட்ட ஷாஹுல் ஹமீதுப்து ஐதரூஸ், சொல்வதாவது, சிலான் தேசத்தில் அவாங்களால் இயற்றி எதாக்களான முதியோர்கள் அதனை அழகாய் கண்டு அமல் செய்து வருகிறதைக் கீழ்க்கரையில் வாசஞ் செய்தடங்கிய அல் அல்லாமதல் பாலியு உஸ்தாதுஹைஸய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலீம் ஸாஹிபு ரஹ்மஹுல்லாஹு அறபு பைத்தாகவும் பாடல்களாகவும் காயகி பாத்திமதுஸ்ஸுஹா ராலியல்லாஹு அன்ஹாவைக் கொண்டும் மற்றும் அஹ்லு பைத்துகளைக் கொண்டும் ஸாலிஹீன் ஸாலிஹாத்துகளைக் கொண்டும் வஸீலா தேடி. சொல்லியதைக் கண்ணுற்ற எனது யேயர்கள் காண் இதனைப் பிழைகளற திருத்தஞ் செய்து தமிழில் ஸாஹிஹாய் அச்சிடும்படி என்னிடம் கேட்டுக் கொண்ட படியால் காண் கூடிய மட்டில் அதன் பிழைகளைத் திருத்தி சுத்தமாய் தமிழில் அச்சிட்டு வெளியாக்கினேன். இதனை ஒதி வருவதில் தீனிலும் துன்யாவினும் மட்டிலடங்காத பாயிதாக்கள் உண்டா யிருக்கின்றன. இதன் பறக்கத்தால் காடிய காட்டங்கள் கிறைவேறினதைப் பல விடுத்தமும் அறியப்பட்டிருக்கின்றது.

பாத்திஹா சொல்லுகிறது

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى رَسُوْلِكَ  
وَعَلٰى اٰلِهِ وَصَلِّ وَسَلِّمْ



யாவையர் திலதமதான பைங்கிளி  
 பாத்திமத்தைப் புகழ்ந்தே துதிப்போம்  
 கோச்சை கோன்பில் துயர்ச்சை சிறைவேற  
 கீடிய கத்தலினால் செடியவன்  
 தீர்ச்சை துதி குர்ஆனில் செப்பிய  
 திவ்விய ஷபி அத்தினை துதிப்போம்  
 அல்லாஹு ஷப்பா அஹா பிஸாஅவ  
 ால்லாம லார்தனை கார்த்து சிற்போம்  
 யாகூத்து மர்ஜானை பழித்திடும்  
 யாசீனின் முத்தினை யாம் புகழ்வோம்  
 கிர்தவிசு சுந்துசினை உடுத்திடும்  
 பில்ஹஷ்ரி ஷாபி அத்தை கினைப்போம்  
 பாத்திமதுஸ் ஸஹ்ரா பதுலே  
 பாக்கியமேவேறே யாரைச் சொல்வோம்  
 அஹ்லுல் அபாவெனும் ஜவர் தம்மினில்  
 ஆகிய நாயகியைத் துதிப்போம்  
 ஜத்து மறியைவிட்டே கலிமா  
 ஜத்தையுமே தெரிந்தோரை சொல்வோம்  
 தம்மீருபாத மல்லாது வேறொரு  
 தம்பமெமக் கில்லை லாகின் அறியோம்  
 ஆதி அஸீபுலிஃன் மனைவியர்  
 அன்பான பாத்திமத்தை கினைப்போம்  
 காடு மலைகடல் கான கங்களில்  
 தேடும் பொருளுமைப் போல காணும்  
 மைக்கா லீருளதிலே மதியை  
 மன்னன் மாலிகவர்க்காய் வருத்திடும்  
 ஹக்கான தீன்பயிரேற்றும் காரணர்  
 கண்மணி பாத்திமத்தை கவல்வோம்

கற்றிரு மேனியர் கல்கதிஜா  
 புத்திரி பாத்திமத்தை புகழ்வோம்  
 மாணிக்கமேடை குலாவு மாதரில்  
 காணிக்கை காச்சியாரால் மகிழ்வேம்  
 கிரஸித்த கிஸ்வதி உல்தி ஆதம்  
 யாசீன் முஹம்மது தம்மகளாய்  
 காசினியில் வெவியான கண்மணி  
 கைதாங்கு மெங்களை காலமெல்லாம்  
 அலா அபீகி தவாமன் ஸல்லா  
 அல்லாஹு காலிகுவை கைய்யும்  
 செல்வம் எமக்கிது போல யொன்றும்  
 ஜெம்மத்தில் சம்பவிய்யாத்த தானேம்  
 வஅன்கி யந்ளல்லாஹு தவ்மா  
 வல்லாஹிகற்றிஹி கி ஹேரே காடோம்  
 அஹ்மது புத்திரன் சொல் துஆதனை  
 அல்லா கபூல்செய்ய ஆமின் சொல்வோம்  
 அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்  
 யாறப்பிஸல்லி அஹ்லி ஶஸல்லிம்

பின்பு இங்ந பைத்து ஓதவும்

மல்லாய ஸல்லி வஹல்லிம் தாயிமன் அபதா  
 அலாஹ பீபிக கைரில்கல்கி குல்லிஹிம்

அல்லாஹ்வின் காமங்கொண்டும் அவன் நன் புகட்சிகொண்  
 சொல்லும் ஸலாதுஸலாம் செவ்வித் துடங்குகிறேன் [ஓம்

மலையுச்ச தீபமொவ்வா மஹ்முது மகன்புகழால்  
 தலைபாத்திஹை ஓத ஷவுகாய் துடங்குகிறேன்

தாஹா தவப்பொருளே சதுமா மஹ்யாருளே  
 வாகாயுமது புகழ் வாயால் துடங்குகிறேன்



கதிரா தரும்கணியே ஹஸன் ஹுஸைனின் தாயகமே  
மதியாத மாணிக்கமே மஹரூஜி பாத்திமத்தே

ஸைனபுறுகையது தாஹிர் காஸிம் இப்ரஹீம்  
தய்யிபு உம்முசுல்தாம் சகோதரியே பாத்திமத்தே

வலியோன் வஹீயதனல் மங்களவிவாகமுறும்  
அலியார் மனைவியரே அருமையுள்ள பாத்திமத்தே

தேடாத் திரவியமே தேனீன்ப கற்பகமே  
கோடான கோடிதவம் கொண்டோருமதடியில்

காடாகிருப்பவரோ கான்பாவி அவ்விதமே  
பாடலறியாதிடிலும் பாடினேன் பாத்திமத்தே

சூரியனும் சந்திரனும் சொல்லும் அபுலாக்கனைத்தும்  
வாரிஎனும் பஹ்ரதுவும் வாழ்த்து மெங்கள் பாத்திமத்தே

மக்கள் குர்ஆனெழுத்தில் வரும்தர்க்க மாதிவிக்க  
ஹக்கனனுப்பும் கனியால் கல்புகிழ் பாத்திமத்தே

சொர்க்கத்தின் பாலகரும் சோபனிக்கும் ஹலிஹுகளும்  
பறக்கத்து மதஹுசெய்யும் பைங்கினியே பாத்திமத்தே

பிள்ளை பசியதனல் பாநிரவில் அலீசொல்லுக்காய்  
தள்ளையிடம் சென்றுகொள்ளை சாத்தனை வெறுத்ததனல்

உள்ளகலிமா ஜக்தையும் உரைத்தார் முஹம்மதென்றே  
விள்ளவே அலீகமலம் விருப்பங்கொள்ளும் பாத்திமத்தே

ஷாம்ஹாம் இறகு எமன் ஸாரே ஜஹானனைத்தும்  
தாம்சின் றிலங்கும் எங்கள் தாபரமே பாத்திமத்தே

ஸைலான் சாந்திபில் சகலர் கொளும்புகழை  
மைலாக ஒதுவதை மனங்குளிரும் பாத்திமத்தே

இம்மனையில் தாம்வருக இன்பமுற தான்வருக  
எம்மதஹை ஏத்துகொள்வா யெங்கள் சித்திபாத்திமத்தே

காயல்பதி பிறந்தோர் காயில் அஹ்மதுல் ஆலீம்  
சேயாம் முஹம்மதென்போன் செய்கின்ற இந்த அஹ்

தூயன் கபூலருள தும்சே சிபாரிசுவை  
ஓயாமல் கேட்டுகிறேன் உண்மையுள்ள பாத்திமத்தே

இந்த தலைபாத்திஹைதை இன்பமுறச் சொன்னவர்க்கும்  
சிந்தை கொள்ள கேட்பவர்க்கும் சிறப்பாக கூடுவர்க்கும்

விந்தை விந்தையாம் விருந்தை விஸ்தீரணமாக்குவர்க்கும்  
இத்தல் இலாஹிஷியீயாஸித்தி பாத்திமத்தே

இக்பிர்லா வலஹும் இஹம்வ ஆபிவஜுது  
வஹ்மீல்பலிய்யாதி அன்ன யாறப்ப பாத்திமத்தே

பின்பு தலை பாத்திஹா பெரிய பைத்து ஓதவும்.

ஸலாத்துன் வதஸ்லீமுன் வஅஸ்காத் தஹிய்யத்தி  
அலில் முஸ்தபா வல்ஆலி பீகுல்லி உம்மதி  
ல்கல்ஹம்து யில்அல் கவ்னி ரப்பல் பரிய்யதி  
பஸூப்ஹான கல்லாஹும்ம் யாறப்ப இஸ்ஸதி.

இதன் பொருள்.

சொல்வதற் கரிதான சிறப்புடைய காயனே, உன்னை  
காண்கள் துய்தாக்கி தஸ்பீஹு செய்கிறோம். பலபல் வித  
மான படைப்புகள் எறும்பு கடை யானே முதல் என்பத்தி  
னான்கு தூறியிரம் ஜீவஜெந்து சகலதையும் அமைத்து,  
அவைகளுக்கு இரணமும் பாணியு முட்டி, அன்னை தந்தை  
யிலும் அதிக கிருபையால் ஆளும் ஆண்டவா றஹ்மானே!  
எழுவான், புவி, அற்ஷா; குர்ஸி, லவுஹு, கலம், சுவர்க்  
கம், காகம், அகண்ட வெளிமயம் அனைத்தும் கிறம்பிய  
புகழ்ச்சியின் வகையனைத்தும் உனக்கே உடைய தர்கை  
யால் அவைகளில் காண்களு மொரு வகையாய் கின்னுன்னை  
காவினாலும் இருதயத்தாலும் செயலாலும் புகழ்கிறோம்.

ஸை ப த் து .

வஸல்லி வஸல்லிம் யாகீமு அலன்னபீ  
முஹம்மதின்லி முஹ்லி லிஜம்யின் பிகத்தி  
வஅஸஹாபிஹி வல்ஆலிமன் ஹாஜுறாலஹு  
வகஸுஹுஹு வத்தப்பாயி பீகைரி யில்லதி.



## இதன் பொருள்.

கேளாமற் கொடை கொடுக்கும் சங்கையாள் அகேகே  
சேனை படை கூட்டத்தின் தகையை ஒரு சோட்டி தண்ணீர்  
ரால் தாகம் தீர்க்கும் எங்கள் கயினார் முறம்மது ஸல்லல்  
லாஹு அலைஹி வஸல்லம் மீதும், அவர்கள் கிணையர்  
மீதும், முஹாஜீரீன் அன்ஸாறு காற்பத்திராயிரம் அஸ்ஹா  
பிகள் மீதும் கம்முடைய தீனில் இல்லாம் எனும் ஏற்ற  
மாகிய மார்க்கத்தில் அவர்களைத் தொடர்த்தவர்கள் மீதும்  
ஸவவாத்தும் ஸலாமும் சொல்லி யருள்.

## பைத்து.

வசஸ் அலு கல்லாஹும்ம அப்வன் வறஹ்மதன்  
வஇல்மன் யுஸப்பில் கல்ப அன் னைனி தீபதி.

## இதன் பொருள்.

காயனே எங்கள் பாவமனைத்தும் பொறுத்து உனது  
றஹ்மத்தைத் தந்தருளவும், எங்கள் கல்பைச் சந்தேக  
மென்னும் கறனை விட்டும் தெளிவாக்கும், இல்முல் ஆகிரு  
என்னும் இல்முல் யகிணையும் உன் பக்கல் கேட்கின்றோம்.

## பைத்து.

லீஹல்மதி கல்அல்யா மதத்ஹு யாதியா  
பிதுல்லின் வகவ்பின் மஃஹஜாயின் வறகுபதி  
பஆபிவ ஜுத்ஹா யாகீமு பலாவலா  
ததுத்தன்னஹா கம்மல்ஸஹா கம்மு கைபதி.

## இதன் பொருள்.

அவழ்க்கையோடும் ஆசையோடும் தாழ்மையாலும்  
பயங்கரத்தாலும் உன்னுடைய தூய்மை பூர்த்த மேலான  
சமூகத்தளவில் எங்கள் கைகளேத்தி துஆ விரக்கின்  
றோம். ஆகையால் அத்தக் கைகளைப் பேர்கேடென்னும்  
துக்கம் பிடித்ததாய் அதுகளைத் தட்டி விடாமல் தேடிய

தேட்டத்தையும் காடிய காட்டத்தையும் கிறைவேற்றி  
இரட்சித்துக் காப்பாற்றியருள் சங்கையானனே.

## பைத்து.

பிஹக்கிக யாபாகி வபில் குதுபிகுல்லீஹா  
வபிஸ்ஸுஹ்பி வல்குற்ஸிய்யி மஃஅஹ்ஷி-அல்மதி

## இதன் பொருள்.

என்றும் தரிபாடுள்ளவனே உன்னிடம் கேட்கிறோம்  
உனது பொருட்டினாலும், காண்கு வேதம் நூற்றுப் பத்து  
ஸுஹ்பின் பொருட்டினாலும், மகாபார தூமுள்ள அஹ்ஷி  
குற்ஸிய்யின் பொருட்டினாலும்.

## பைத்து.

வஹாரீக மல்லானல் ஹபீபி முஹம்மதி  
வபாகி னலில் அஸ்மில்லீளா மில் அஜில்லதி  
வபில் அன்பியா வர்ஹுஸ்ஸி குல்லன் வதவ் இஹீம்  
வஅம்லாகி தஸ்பீஹின் பிகுற்ஸிக ஸப்பதி.

## இதன் பொருள்.

உனது கல்குகளை உண்டாக்கவேண்டி அவைகளுக்  
குக் கருவாகி அமைக்கின்ற உனது ஒளிவான ஹபீபி  
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெருட்டி  
னாலும் வல்லபம் தங்கிய மகாகனம் பொருத்திய உலுல்  
அஸ்மி என்ற எங்கள் தகப்பமார்களான ஆதம் நூஹு  
இபுரூஹீம் மூஸா ஈஸா அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸ  
லாம் இவர்கள் பொருட்டினாலும் ஒரு வட்டசத்திருபத்தினு  
லாயிரம் கபிமார்கள் முன்னூற்றிப் பதிமூன்று பூறுஸல்  
கபிமார் அலைஹிஸ்ஸலாம் பொருட்டினாலும் அவர்கள்  
செய்யும் வணக்கத்தின் பொருட்டினாலும் அணியணியாய்  
கின்னுன்ன தஸ்பீஹு செய்யும் மல்க்குகள் பொருட்டி  
னாலும்.

## பைத்து.

வஇஸ்ஸின் வபலுஸின் பீபுயூதின் தலாததி  
பிஅவ்ஸாபிஹா அன்ஸல்த கஸ்ஸன் பிஜும்லதி



## இதன் பொருள்.

காயனே! உன்னுடைய வேதத்தில் நீ வர்ணித்த சிறப்பு தங்கிய பைத்துல் மஃமூர், பைத்துல்லா, பைத்துல் முகத்திஸ் இம்மூன்றின் சிறப்பினாலும், வரிசையினாலும் இதுகளில் உன்னை வணங்கும் மலக்குகள், மனுக்கள், ஜின்கள் செய்யும் பலபல இபாதத்தின் பறக்கத்தாலும்.

## பைத்து.

வஹும்மதி ஸித்திகின் வபாறுகினல்கமீ  
வஉதுமான வல்மல்லா அலியின் வஸித்ததி  
ஸயீதின் வஸஃதின் தல்ஹதின் வஸுபைரிஹிம்  
வஆயிரிஹிம் வப்னின் லிஅவ்பில் அஜில்லதி

## இதன் பொருள்.

இன்னும் எங்கள் காயகமர்களான அபீகுஹாபா வுடைய குமார் அபூபக்கரினில் ஸித்திகி, இன்னும் கத்தாபுடைய குமார் உமர், இன்னும் அப்பாலுடைய குமார் உதுமான், இன்னும் அபீதாலிபின் குமார் அலி ரஸியல்லாஹு அன்ஹும் ஆக இன்னாலுயார்கள், இன்னும் ஸைதுடைய குமார் ஸயீது, அபீவகாஸுடைய குமார் ஸஃது, உபைதுல்லா உடைய குமார் தல்ஹது, அவருடைய குமார் ஸுபைறு, ஜர்ராஹின் குமார் அபீஉபைதா, ஆயிர் அவ்புடைய குமார் அப்தர் ரஹமான் ரஸியல்லாஹு அன்ஹும் ஆக இந்தப் பத்து பேருடைய பறக்கத்தாலும்.

## பைத்து.

வஹம்ஸத வல்அப்பாலி அம்மா கபிய்யினு  
வஹஸனின் ஹுஸைனின் குர்ஹதை தாதி ஸஹ்ரதி

## இதன் பொருள்.

எங்கள் கபியுடைய பிதாவின் சகோதரான ஹம்ஸா அப்பாஸு ரஸியல்லாஹு அன்ஹுமாவின் பறக்கத்தாலும் பிரகாசத்தையுடைய பிவி பாத்திமா காயகியின் இரு கண்

மணியான ஸெய்யிதினா இமாம் ஹஸன், ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் ரஸியல்லாஹு அன்ஹுமா உடைய பறக்கத்தாலும்.

## பைத்து.

வஅஸ்ஹாபிதாஹா அஜ்மயீன வஅஹ்லிஹீ  
வஇத்தரிஹி ஸுப்னின் னஜாத்ஹி உம்மதி

## இதன் பொருள்.

உம்மத்துக்கள் ஹலாக்தெனும் கடலில் விழாமல் ஈடேற்றம் தரும் கப்பல்களான கபீகாயகத்தின் கம்பிராட்டிகள் பிச்சளத்தார் அஸ்ஹாபு அனாவருடைய பறக்கத்தாலும்.

## பைத்து.

வபிப்னதி இம்ரூனின் வபித்தி மஸாஹிமீ  
வஹவ்வா வஸாராதம்ம ஸப்ரு வறஹ்மதி  
வஉம்மதிஹி ஹில்லாஹி ஜளன் வஸவ்ஜதி  
கலைமான மஅஉத்தின் லிதிஷ்தர் ஸீனதி

## இதன் பொருள்.

இன்னும் இம்ரூனுடைய மகளார் மரியம், மஸாஹிமுடைய மகளார் ஆசியா இன்னும் மனிதருக் கெல்லாம் தாயாகிய ஹவ்வா, இபுரூஹிம் கபி மனைவியான ஸாரு, மூஸா கபி மனைவியான ஸப்ரு, அய்யூப் கபியின் மனைவியான ரஹ்மா இன்னும் இஸ்மாயில் கபியுடைய தாயார் ஹாஜரா, கலைமான் கபி மனைவியான பல்கீஸ், இன்னும் லேகத்தார் வடிவின் முழுவதிலும் பாதி வடிவுடைய கபி யூசபின் சகோதரியான ருஹீஆ அலைஹிம் வ அலைஹி மிஸ்ஸலாம் இவர்களின் பறக்கத்தாலும்.

## பைத்து.

வஅய்னன் ஸுலைகா இம்ஸி யூஸுப இன்னஹா  
கைக்கான திம்ற அதில் அஸ்ஸி பினஸ்ஸதி



## இதன் பொருள்.

இன்னும் குர்ஆனின் கஸ்ஸின் படி அலீஸு ராஜாவுக்கு மனைவியாயிருந்து பின் யூஸுபு அலைஹிஸ்ஸலா முக்கு மனைவியாகி விட்ட ஸுலைகாவின் பறக்கத்தாலும்.

## பைத்து.

வபிங்கின் அதீகின்மஃ பனுகிசுவைலிதி  
வஸம்அத மஅஉமரின் வபிங்கி குஸைமதி

## இதன் பொருள்.

இன்னும் உனது ஹபீபு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய கம்பிராட்டிகளான அதீகு அபூ பக்கர் ரஸியல்லாஹு அன்ஹு உடைய குமாரத்தி ஆயிஷா ரஸியல்லாஹு அன்ஹா, குவைலிது ராஜாவின் குமாரத்தி கதீஜா ரஸியல்லாஹு அன்ஹா, உமரிப்னில் கத்தபு ரஸியல்லாஹு அன்ஹு குமாரத்தி ஹப்ஷா ரஸியல்லாஹு அன்ஹாவின் பறக்கத்தாலும், ஸம்அதுடைய மகனார் சவுதா ராயகி, குஸைமா உடைய மகனார் ஸஸனபு பறக்கத்தாலும்.

## பைத்து.

வபிங்கின்லி ஜஹ்ஷின் தம்ம பிங்கில் முகைபதி  
வபிங்கி அபிசுப்யான தம்ம ஸபிப்தி.

## இதன் பொருள்.

ஜஹ்ஷுடைய மகனார் ஸஸனபு ராயகி, முகைபதுடைய மகனாரான பிங்கிக்குச் செய்த மாயி ஆதிகா உடைய குமாரத்தி உம்முசல்மா, அபிசுப்யானுடைய மகனார் உம்மு ஹபீபா, ஹுஸை உடைய மகனார் ஸபிப்யா ரஸியல்லாஹு அன்ஹுன்ன வறலீன் அன்ஹு பறக்கத்தாலும்.

## பைத்து.

வதமறாதி ஹஃமானின் வஹாரிது வஹாரிதி  
வபிங்கி ஹுதைலின் மஃஹிஷாயின் வஅம்றதி

## இதன் பொருள்.

ஹஃமானின் புதல்வி அஸ்மா ராயகி, ஹாரிதுடைய புதல்வி ஜுவைறது ராயகி, ஹாரிதின் புதல்வி மைமுனா ராயகி, ஹுதைலின் புதல்வி கவுலா ராயகி, ஹிஷாமுடைய புதல்வி ஸபிப்யா ராயகி, யஸீதின் புதல்வி அம்றது ராயகி ரஸியல்லாஹு அன்ஹுன்ன வறலீன் அன்ஹு பறக்கத்தாலும்.

## பைத்து.

வபிப்தி தவ்தானின் வகல்பிய்தின் ஷுரூப்  
வபிங்கை கிலாபின் மஃ ஸபா வபிப்தி

## இதன் பொருள்.

தவுதானுடைய மகனார் உம்மு சுறைகு ராயகி, கல்பி கிளையிலுள்ள ஷுரூபு ராயகி, கிலாபு கிளையிலுள்ள ஆவியா ராயகி, கிலாபு கிளையிலுள்ள யஸீதின் புதல்வி அம்றது ராயகி, கைகல் கிங்கி புதல்வி பதிலா ராயகி ரஸியல்லாஹு அன்ஹு பறக்கத்தாலும்.

## பைத்து.

வபிங்கி கதீயின் மஃஸுரீஹி மாரியாஃ  
வஜாரியதின் ஹைஹானதல் மபுறாததி

## இதன் பொருள்.

ஹதீமுடைய மகனார் லைலா ராயகி பொருட்டாலும் ஆக இந்த கம்பிராட்டிகள் இருபது ராயகிமார் பறக்கத்தாலும் இன்னும் உனது ஹபீபின் சுர்ரியதுகளான ஷம் ஷனுல் கிபுதி மகனாராகிய இபுரஹீ மென்னும் குமாரருக்குத் தாயுமாகிய மாரியாஃ உம்மா பறக்கத்தாலும், ஷம்ஷனுல் ஷாரீ மகனார் ஹைஹானது உம்மா பறக்கத்தாலும், ஸஸனபு ராசீயாரின் கன்கொடையான ஜாகியாஃ உம்மா ரஸியல்லாஹு அன்ஹுன்ன வறலீன் அன்ஹு பறக்கத்தாலும்.



## பைத்து.

வஅவுலாதி ஹிஷ்ஷு ரபாயி தய்யிபி தாஹிரி  
வகாஸிமி இபுரஹீம் அப்னாயி ரிபுஅதி  
வபாதி மதஸ்ஸஹரூ வஸைனப உகத்திறா  
வஉம்யின்னி குல்துமின் வஸித்தி ஹகய்யதி

## இதன் பொருள்.

கபியுடைய சிறப்பு தங்கிய புத்திரர்களான கால்வர்  
புத்திரிகளான கால்வர் ஸெய்யிதினா தய்யிபு ஸெய்யிதினா  
தாஹிறு ஸெய்யிதினா காஸிம் ஸெய்யிதினா இபுரஹீம்,  
ஸித்தினா பாத்திமாஃ, ஸித்தினா ஸைனபு, ஸித்தினா  
உம்மு குல்தாம், ஸித்தினா ஹகய்யா ரஸியல்லாஹு  
அன்ஹும் வறஹு அன்ஹு பறக்கத்தாலும்.

## பைத்து.

வபாகி தரூஹி வபித்தாபியி ஹிமி  
வஅற்காஸி தினில் ஹக்கிபைனல் அயிம்மத்தி

## இதன் பொருள்.

கபி நாயகத்தின் பிச்சளத்தில் முன்னுள்ளவர்கள்  
அவர்களைத் தொடர்ந்தவர்கள், இன்னும் இமாம்களுக்கு  
கிடையில் உண்மையுடைய தினுல் இஸ்லாமுக்கு ஆதார  
மான தூண்களுக்குச் சமானமானவர் பறக்கத்தாலும்.

## பைத்து.

பிகூபிய்யி தாரின் தும்ம தாவில் மதினதி  
வயிஸ்ரிய்யி மீலாதின் வஸவ்ரிய்யி பஸ்ததி

## இதன் பொருள்.

கூபாவில் சேர்க்கப்பட்ட கபிதுடைய குமாரான  
நுஃமான், இமாம் அஃளம் அபூஹனிபா, இன்னும்  
மதினத்திலுள்ள அனஸு உடைய குமாரான மாலிகு  
ரஹிமஹுல்லாஹ் இன்னும் மிஸ்றில் பிறந்த இத்ரீஸு  
உடைய குமாரர் முஹம்மதுஷ்ஷாபியீ, இன்னும் ஸௌரி

லுள்ள ஹன்பல் உடைய குமாரர் அஹ்மதுல் ஹன்பல்  
ரஸியல்லாஹு அன்ஹும் உடைய பறக்கத்தாலும்.

## பைத்து.

வஹுஹ்மதி மன்னாஹு யினல் கிஹாரி பறகதன்  
கஸெய்யிதினல் கறஹீ வஅக்தாபி உம்மதி  
கஹூபா தூரூபின்மஹீ யஸீதவ அபுதலீ  
வஅப்னாயி தீனூரின் வஅதுஹம குதுவதி

## இதன் பொருள்.

இன்னும் மாஉல் ஹயாத்தென்னும் புனலருத்திய  
ஸெய்யிதினா கிஹுறு அஹ்மதுஸ்ஸலாம் என்னும் ஹயாத்து  
கபியால் பறக்கத்தைப் பெற்று விலாயத் தெனும் பட்டத்  
தைப் பெற்ற துக்கபாக்கள் நஹூபா, அப்தால், அவுதாது  
அக்யாறு, உறபா, அன்வாரு அகுதாபு கவுது என்கிற  
காதாக்கள், அதெது போஸென்றால் கம்முடைய காயகம்  
உவைகல் கறஹீ அபூதூரூபின் னக்ஷிபி அபூயஸீதில்  
பிஸ்தாயீ அபூ அப்தில்லாஹில் குறஹீ இன்னும் மாலி  
குப்னூ தீனூர் இபுரஹீமீபுனூ அத்தஹம் ரஸியல்லாஹு  
அன்ஹும் போல் கொத்தவர் பறக்கத்தாலும்.

## பைத்து.

வஷெய்கி ஹிமீயில் அஸ்பியாயிஹுனை திஹிம்  
வபில்குதுபி முஹ்யித்தீனி ஷெய்கித் தரீகதி

## இதன் பொருள்.

ஸூபிய்யாக்களுக்குக் கெல்லாம் உஸ்தாதாகிய ஷெய்கு  
ஹுனைதுல் பகுதாதி இன்னும் தரீகதுல் காதிரிய்யாவுக்கு  
ஷெய்காகிய குதுபுல் அகுதாபி ஸெய்யிது அப்துல் காதிஹு  
முஹ்யித்தீனல் ஹைலாஸீ ரஸியல்லாஹு அன்ஹு பறக்  
கத்தாலும்.

## பைத்து.

வபிஷ் ஷாதிலிய்யிஸ் ஸய்யிதில் குதுபிதுக்ரிஹு  
வஅஹ்மத வல்பதவிய்யி பஹ்ரைஹ கீகதி



## இதன் பொருள்.

கமக்குத் தங்கரிகமான குதுபு சாயகம் அபுல் ஹஸன் அலிய்யுஷ்ஷா திவிய்யி இன்னும் ஸெய்யிது அஹ்மதல் கபீரிர் ரிபாயீ ஸெய்யிது அஹ்மதல் பதவிய்யி ஹகீகத்து டைய இல்மில் சமுத்திரமாயி இத்த இரண்டு பேர் பறக்கத்தாலும்.

## பைத்து.

வபிஸ் ஸெய்யிதில் ஜிஷ்தி வஷாஹி மதாரிஹிம்  
வபிஸ் ஸஹ்ரஹ்ர்திய்யில் ஜலீலி பிஷுஹ்ரதி

## இதன் பொருள்.

இன்னும் ஜிஷ்தியா, தபகாகிய்யா, ஸஹ்ரஹ்ர்திய்யா என்கிற மூன்று வழிக்கும் மஷாயிகாகிய காஜா ஸெய்யிது முயீனாத்தினால் ஜிஷ்திவலிய்யில் ஹிந்தி அதாயிர் ரஸூலி, காஜா ஸின்தா ஷாஹு மதார், காஜா ஷிஹாபுத்தினன் ஸஹ்ரஹ்ர்திய்யி ரஸியல்லாஹு அன்ஹும் பறக்கத்தாலும்.

## பைத்து.

வஷாஹில் ஹமீதில் குதுபி வஸைஷகிஸதகதி  
வஇக்வானிஹில் உலமாயி அப்தாலி துல்லதி  
வபிஸ்ஸெய்யி தில்ஹாதில் புகாரி முஹம்மதி  
வஉமறல் வலீ அய்ளன் வஸாஹிபி பைஅதி

## இதன் பொருள்.

இன்னும் குதுபு ஷாஹுல் ஹமீதில் ஸெய்யிது அப்துல் காதிரிஷ்ஷத்தாரீ அவுலியாக்கள் கூட்டத்தில் அப்தால்களான காஹிர் கலைமானுல் ஆலியில் வலி உடைய குமாரர்களான ஷெய்கு ஷம்சுத்தின், ஷெய்கு அஹ்மது ஷெய்கு ஸதக்கத்துல்லா, ஷெய்கு ஸாம் ஷிஹாபுத்தின், ஷெய்கு ஸலாஹுத்தின் இன்னும் கமக்கு ஹாதியான ஸெய்யிது முஹம்மதுல் புகாரி உமர் வலியுல்லா இன்னும் கம்முடைய கை பிடியுடைய உஸ்தாது ஷெய்கு அப்துல் காதிரில் காதிர் ரஹிமஹுல்லா அவர்கள் பறக்கத்தாலும்

## பைத்து.

வபின்னிஸ்வ தில்லாதி அலைன மறூதிபா  
வபுளுகதீறன் மின்ரிஜாலின் அஹிப்பதி  
கறைஹானதின் ஷஃவானதின்வ னபீஸதி  
வமாஜிததின்மஃ அம்றதின் வபிதுஹ்பதி  
வருபி அதின் மைமுனதின்வ அபீறதி  
வருபிஹதின் மன்புஸதின் ஸித்திகில்வதி

## இதன் பொருள்.

உகப்பு தங்கிய அவுலியா யிகுதி பேரையும் மேலிட்ட  
மர்த்தபாக்களால் உயர்த்த நாச்சிமார்களான கறைஹானதுல்  
ஹபஷிய்யா, மைமுனதுல் பதவிய்யா, கபீஸதுல் மிகுரிய்யா,  
ஷஃவானதுல் பலரிய்யா, மாஜிததுல் குறஷிய்யா, ஹபீ  
புடைய மனைவி அம்றா, அபீறதுல் ஆபிதா, ஸைதுடைய  
மகனார் மன்புஸா, தஹ்பதுல் மஹ்குமா, கபீஸதுல் மின்  
ரிய்யா, ரூபிஅதுல் அதவிய்யா ரஸியல்லாஹு அன்ஹுன்ன  
பறக்கத்தாலும்.

## பைத்து.

வபாகி ரிஜாலில்லாஹி ஷற்கன் வமகுரிபா  
வபில் முஃமீனீனல் காமீலீனல் அவித்ததி  
வபிஸ்ஸாலி ஹாதில் முஃமீனாதில் கவாமீலி  
வபில் ஆரிபாதில் ஆபிதாதில் அஇப்பதி

## இதன் பொருள்.

இன்னும் மஷ்ரிசு தொடுத்து மகுரிபு வசையிலு  
முள்ள அவுலியாக்கள் சிறப்பமுள்ள சமாலுடைய பிரிச  
மாக்கப்பட்ட பத்தினி தனத்தையுடைய வணக்கக்கார  
களான ஸாலிஹான ஆண் பெண் சகலருடைய பறக்கத்  
தாலும் உன்னிடம் கன உள்வச்சத்துடனும் பயங்கரத்  
துடனும் துஆ கேட்டு சிர்கிறோம்.

## பைத்து.

பிஹுப்பிக யாஹ்ஹமானு இய்யாஹு முஸ்தஜிப்  
துஆலு வஇன்னக்குத் ஷுஹாத்தல் இஜாபதி



## இதன் பொருள்.

ஆண்டவா நஹ்மானே நீ துஆவை கழல் செய்யத் தக்க ஷறுத்துகளை நாங்கள் இழந்த பாவிகளா யிருக்கிலும் இப்போது நாங்கள் சொல்லப்பட்ட பாரதாமாகிய உன்னுடைய வேத முதல் சகல அன்பியா மலாயிக்கத்துகள் அவுலியா ஸாலிஹின் சகலரையும் கீ பிரியம் கொண்டிருப்பதால் அப்பிரியத்தின் வசிலாவிலும் பறக்கத் தாலும் எங்கள் துஆவை கழல் செய்தருள்.

## பை த்து .

அனிகு பிரல்லு வற்றும் வனவ்விற் குலாபலு வஅல்ஹிம் லனத்தக்வா வபிக்ஹஷ் ஷீ அதி னஇக்லாஸ அஃமா லின்வ அரினா ஹகாயிகா பிறுத்பிக பில்அஷ்யா கமாஹீ பிதிக்கதி

## இதன் பொருள்.

எங்கள் பிழையும் பொறுத்துக் கிருபையும் செய்தருள் எங்கள் கல்புகளை ஒளிவாக்கி தருவாவையும் ஷீ அதிதின் விவப்பத்தையும் எங்களுக்கு உதிப்பாக்கியருள். அமலடங்கலுக்கும் றாஹாகிய இக்லாஸெனும் கலப்பறு தலையும் தந்து சகல வஸ்துவின் அகமியம் எவ்விதம் இருக்குதோ அவ்விதம் அறிகிற இல்ஹுல் மஃரிபாவையும் உன்னுடைய உட்கிருபையால் தந்தருள்.

## பை த்து .

பயாகாபி யாஷாபிஷ்பி அம்ருள கல்பினு வஅல்ஹாயிலு வகுதுபுற் லலு புர்அதின்மதி வஅன்புஸலு வல் அஹல வல்மால் ஸான்யினத் தவாஹீ வரிஸ்கன் தய்யிபன் துனகபதி

## இதன் பொருள்.

போதுமான காயனே சுவாத்தியமாக்குகிறவனே எங்கள் கல்பிலுண்டான வியாதிகள் சரீரங்களிலுண்டான

வியாதிக ளடங்கலையும் சுகமாக்கியருள். உன் வேதக் கட்டளையின் துயர்ச்சையையும், பிறருடைய துயர்ச்சையையும் விட்டு நாங்கள் நீங்கும் படியான நல்கடத்தையை நற்குணங்களைக் கொண்டாடும்படி விதித்தருள். இன்னும் எங்கள் கபுகளையும் கூட்டம் குடும்பத்தாரையும் முதல்களையும் கால விரோத மென்னும் தற்கடங்களை விட்டும் காப்பாற்றி யாதொரு மீடுமைத்தனம் அன்னியே ஹலா லான ரிஸ்கையும் தந்தருள்.

## பை த்து .

வபீஸாலிஹில் அஃமாலி தவ்வில் ஹயாத்தலு வகுன்ஹைதுமா குன்னாலலு அஹ்லதுஸறதி

## இதன் பொருள்.

ஸாலிஹாகிய அமல்களிலே எங்கள் வாழ்காளை நீள் மாக்கி நாங்கள் எவ்விடமிருந்தாலும் அவ்விட மெல்லாம் எங்களுக்கு உதவி செய்கிறவனாயிரு இன்னும்.

## பை த்து .

வயா அற்றமர்ஹுஹமா தகப்பல் மதாபலு வபத்தில் கதாயானு ஜமீ அன் பிஹஸனதி

## இதன் பொருள்.

கிருபையாளரி லெல்லாம் மிகுதி கிருபையாளர் எங்கள் பாவங்களை மன்னிப்பதுடன் அதடங்கலையும் கன்மை யானது கொண்டு பதல்செய்தருள்.

## பை த்து .

வயாஹய்ய யாகய்யுமு பல்விரு முறாதலு வியாறத்து தாஹா பஅத ஹஜ்ஜின்லி மக்கதி

## இதன் பொருள்.

என்றும் தரிபாடுள்ள ஹயாத்தானவனே நாங்கள் மக்கத்தில் போய் ஹஜ்ஜு செய்து தாஹா முஹம்மது ஸல்லல்



சாஹு அலைஹி வஸல்லமவர்கள் நவுனாவையும் ஸீயா மத்து செய்து வரும்படியான எங்கள் முறையை கிறை வேற்றியருள்.

பைத்து .

வஹ்வின் அலைஹி சக்ததல் மவுத்தி முதுவீகா  
பி அல்ஸுனிஹ நுதுகன் பிதய்யிபி கல்மதி  
வஹ்வின் லனல் உகுபா வஹீனது மீதுஹ  
அதிஹு லதீதல் மவ்தி மவ்த ஷஹாததி

இதன் பொருள்.

காயனே எங்கள் பேரில் மவுத்துடைய சக்துத்து வருத்தத்தை லேசாக்கி கலிமா தய்யிபை எங்கள் காவில் சரூங்கமாய் கடத்தாட்டி எங்கள் சொல்லால் செயலால் கினைவாலுள்ள அமல்களின் ஒடுக்கங்களை அழகான முத்திரையாக்கி நீ எங்களை மவுத்தாக்க காடிய ரோத்தில் பிசயில்காராருடைய மவுத்தைப்போல் இன்பமாகிய மவுத்தைக் குடிப்பாட்டுவாயாக.

பைத்து .

வமல்ஹதஹ வஸ்ஸிஹ வனவ்வீர் குபூஹ  
பிறவ்வின் வறைஹானின் வபில்கவுலி தப்பிதி

இதன் பொருள்.

காங்கள் ஒரு சாய்ந்துகிடக்கும் இக்கட்டாகிய இருட்டறை என்னும் கபுறை விசாலமாக்கி ஒளிவாக்கியருள். ருஹத்து கொண்டும் பரிமளிக்கும் வாசம் கொண்டும் ஏதுமொரு தீவினையும் கோவினையும் வேதனையும் வேடுதழும் அடாதிருக்கச்செய். பத்தானென்னும் மலக்கு முன்கர் ககிரொனும் மலக்குகள் கேட்கும் கேள்விக் கெல்லாம் தரிபாடான சொல் கொண்டு ஜவாபு கொடுக்கும்படி தரிபாடாக்கு.

பைத்து .

வ அவுஜுஹஹ பய்யிஹ இதா னஹ்ஹ னஹ்ஹ  
வ அஹீதி பியும்ஹ ஹிதாபன் ஸீயின்பதி

இதன் பொருள்.

கபுறுகனால் எங்களை எழுப்பி மஹ்ஹு வெளிக்கு அழைக்கப்படும் கோம் எங்கள் முகங்களை ஒளிவினால் தெளிவாக்கி எங்கள் கடுத்தங்களை எங்கள் வலது கைகள் தக்தருள்வாயாக.

பைத்து .

வகல்பற்கி ஜவ்வின் னஸ்ஸிஹ வதக்கிலன்  
மவாஸீன ஹமர்ஜஹதன் பிஜமீலதி

இதன் பொருள்.

ஏற்றம் பதிஹியாம், இறக்கம் பதிஹியாம், கடுவொத்தது பதிஹியாம் வருஷத்தடிபாடுள்ள ஸிஹத்துல் பூல்தகீம் என்னும் பாலம் வாலிலும் கூர்மையாய் மயிரிலும் கோர்மையா யிருக்கும் பாலத்தில் எங்களை மின்வெட்டி மறைத்தது போல் கடத்தியருள். கன்மை தின்மை கிறுக்கும் தராசில் எங்களுடைய கொஞ்ச அமலுடைய கிறையை உனது வருசை மஹ்மத்தால் கனமாக்கியருள்.

பைத்து .

வனல்லில் ஸீயா அல்ஹம்தி வல்அஹ்லி குல்லஹ  
வஷப்பிஹிஹி இதத்தாக்கஷாபி அஉம்மதி

இதன் பொருள்.

ஸீயாஉல் ஹம்தி என்கிற கொடி; கிழலையும் உன்னுடைய அஹ்லின் கிழலையும் எங்களுக்கு கிழலாக்கியருள், உம்மத்துகடங்கலையும் மன்றிடம் காயகம் ருஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை மன்ருடிக் கரை சேர்க்கும்படி உதவி செய்தருள்.

பைத்து .

பியவுமயபிர்ஹல் மஹ்யின் அக்ரிபாயிஹீ  
வபஜ்ஜு ஹமீமுன் அன் ஹமீயின் பிவஹ்ஹி



வயவுமிதுனாவ் விஷ்டம்ஸி வத்திபுலி ஷாயிபு  
வவரு இதவாதிஸ் ஹம்ஸி ஹம்ஸன் கஸித்ததி  
வயவுமிஷு கூஸில் பஸரி வல்கல்பு ஹாயிதுன்  
ஸஸப்தி கவாஸில் முஜ்ஜிமீன ஸிஹுதமதி

இதன் பொருள்.

ஒரு மனிதன் தன் இனம், ஜனம், மனைவி மக்கள்,  
சினேகன் சகலரையும் கண்டு விரட்சி கொண்டு விரண்  
டேடும் கான். இன்னும் அமழிகளால் ஹமல்காரி ஹமலை  
விழுக்கட்டி போல் விழுத்தாட்டி பாலகர் தலைரோமம்  
கரைத்து சூரியனை ஒரு வல்லய பிரமாணம் அடுப்பிவித்து  
நினைவு தடுமாறி பார்வைகள் ஏற சொருகி குற்றக்காரின்  
முன்னெற்றி ரோமங்களை காகத்தளையில் ஸபானியாக்கள்  
பத்திப் பிடித்திழுக்கும் கான்.

பைத்து .

வகம்முஸ்ரிபின் யபுகி தமன் ஸாலிஹன் பிவா  
துபூரன்ய அள்ளல் கப்ப மின்தூலி ஹஸ்மதி  
வயாலைத உம்மீ லம்தலிதன்ஹி லைதனி  
கதை ரின்வஹூதின் ஸாபிஹின் கஅறஹஜ்ஜிதி

இதன் பொருள்.

இன்னும் கடப்புச் செய்த குற்றக்காரனின் எத்த  
னையோ பேர் கண்ணால் இரத்தமாய் அழுது கைசேதத்  
தின் நீளத்தால் கையைக் கடித்துக் கொண்டு எங்கள்  
ஹலாக்குடைய பாதாரத்தை என்ன சொல்வோமென  
சூளுறுவார்களே அப்படிக்கொத்த கான். இன்னும்  
கடலின் ஆழத்தில் நீத்தும் மீன் போல் அல்லது ஆகாயத்  
தில் பறக்கும் பகைபி போலா யிருக்க வேண்டுச்சுதே என்  
றும் என் தாய் என்னைப் பெறா திருக்க வேண்டுச்சுதே  
என்றும் சூளுறுகிற கான். அக்காளில் எங்கள் காயகம்  
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமை மன்றும்  
படியாயும் எங்கள் காயகி பீவி பாத்திமா ரஸியல்லாஹு  
அன்ஹாவையும் மன்றும் படி செய் காயனே.

பைத்து .

வாய்ளன் பிமந்தஹூஹர் தஹா வஜ அல்தஹா  
புனைஅதஹு அஹலன் லிஷ்ப்அதி நிஸ்வதி

இதன் பொருள்.

இன்னும் எவரையும் மன்றுவதற்குள்ள உரித்தா  
யும் கபி காயகத்தின் ஈரல் துண்டமாயும் பாவித்தையும்  
மாதவிடரையும் விட்டுத் துய்தாயுமாகிய பாத்திமா ரஸி  
யல்லாஹு அன்ஹாவையும் எங்களுக்கு மன்றும்படி  
செய்தருள்.

பைத்து .

வயின் ஹவுலி கவுதரி ஹிஸ்கிஸூ பியமீனிஹி  
ஷுராபன் பலா நஹுமன்பு அய்தூலி முத்ததி

இதன் பொருள்.

காயனே உனது ஹபிபு முஹம்மது ஸல்லல்லாஹு  
அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹவுளல் கவுதர் என்  
கிற ஆற்றின் தண்ணீரை கான்கள் அருந்துவதால் அதற்  
குப்பின் ஒரு காலமும் தாகிக்க மாட்டோமே அவ்விதமான  
குடிப்பை அவர்களின் கையால் எங்களுக்குப் புகட்டி  
யருள்.

பைத்து .

வபிசூறுபதில் பிந்தவுசி அத்தகில் ஜமீஅலு  
வயின் தஹிஹூல் அன்ஹாஹு தஜ்ஜீ வனிஃமதி  
சூனாசன் பலா கவுலுன் வலானஸ்ப கத்துபல்  
பிஹாரதாப கில்மானுன் பிஅசுவாபி பின்னத்தி  
வயின் ஸல்லஸிஸின் அஸ்கிஸூ கஃஸ தெளபதி  
வயின் தாவிக்கத்தன்ஸீயி ஐனன் பிஷர் பதி

இதன் பொருள்.

இன்னும் பிறுதவுசெனும் சுவர்க்கத்தின் மாணிகையில்  
எங்களைப் புகுதுவிப்பாயாக. அதன் தாளாலே பாலாஹு,



தேனாறு, மதுவாறு, கள்ளாறு இந்த எலாறும் ஒடிச்  
கொண்டிருக்குமே அப்படிச் செய்து சுவர்க்கம், அதன்  
குடிப்பு மிகவும் சுகம் கொடுக்கும். அதனால் மயக்கமும்  
லகரியும் உண்டாவதில்லை. அவ்விதமான சல்சபிலென்னும்  
முத்தி னெளிவையும் தெளிவையும் உபமானிக்கும் பாச  
கர்கள் வெள்ளியின் கெண்டிகளால் கொண்டு வந்து சுற்றி  
சுற்றித் திரிவார்கள்

பை த்து .

வஅத் இம்லனா மின்லஹமி தைரின் வபாசிறா  
கமா தஷ்தஹீ ஹின்னபுஸுவல் அய்னு லத்ததி

இதன் பொருள்.

இன்னும் காட்சியால் கண்கள் இன்பம்கொண்டு கருத்  
துகள் இச்சித்தப்படி பலபல கணிகளாலும் பகையின்  
இறைச்சியாலும் ஒஜீபன மூட்டியருள்வாயாக.

பை த்து .

வயின் ஸுந்துஸின் இஸ்தப்ரகின் பசுக னாவயின்  
ஹூலாஹாப அல்பிஸ்ஸா பிதா ஜில் கராமதி

இதன் பொருள்.

இன்னும் சுந்துசு இஸ்தப்ரகு என்ற பட்டையும்  
உடுத்தாட்டி பலபல விதமான ஆபானையையும் சங்கை  
எனும் கிரீடமும் பூட்டியருள்.

பை த்து .

அலாறப்பரின் குரூரின் வஸுஹரின் ரபீஅத்தி  
வமவுளுனதின் பைனன்னமாரிகு ஸப்பத்தி

இதன் பொருள்.

பஞ்சவர்ண கட்டில்களின் மீது சருகைபாய் விரித்து  
அணியணியான தலகணை திண்டுகளின் மீது சாய்த்தவர்  
களாக.

பை த்து .

வஸவ்விஜ் லனாபாறப்பு மின் ஹலிரியீனிஹா  
வஅல்ஹிகுஇலைனா மன்யலீகு லிகன்ஜத்தி

இதன் பொருள்.

சொல்வதற்கரிதான அழகு சவுத்தரியமுள்ள ஹலிஹால்  
யினெனும் மாதரையும் கொஞ்சதலுக் கிணங்கிய சக்திர  
சூரியனைப் பழிக்கும் மாந்தரையும் எங்களுக்கு ஜோடாக்கி  
செய்தருள்.

பை த்து .

பலம் கத்து கஸ்மாஃபிஹி கய்ற மகாலத்தி  
குலாவஷ்ரபூ முதஹன்னியீன பிரித்ததி  
வகய்ற ஸலாயின் மின் ஸலாயின் வகவுலஹு  
குலாதன் குலாதன் பிசுலூரின் ஸலாமத்தி

இதன் பொருள்.

சுகண்டி கொண்டு சோபனம் பெற்றவர்களாய் தின்  
னுங்கோ குடியுங்கோ என்ற சொல்லையும் ஈடேற்றம் தரும்  
காயனிடத்தில் நின்றும் வரும் ஸலாம் ஸலாம் என்கிற  
சொல்லையும், ஸலாமத்துடைய மாளிகைகளில் கீடுழி  
வாழ்க! கீடுழி வாழ்க! என்கிற சொல்லையும் தவிர யாதொன்  
றையும் கேட்பதில்லை. அவ்விதமான ஜன்னத்துன்  
பிற்தவசு அகில் மலக்குகள் சோபனம் சொல்வார்கள்,  
அதாவது:—

பை த்து .

அய்யுஹல் காலிமுன ஜின்ஹல்லயாலீ  
லிபுனா ஜாத்தி மன்ஹபாகும் ஸுஹதா  
இஜ்தனைத்தும் மஹாரி மல்லாஹி கவுபா  
வறஜு அன்லஹு வதுல்தும் ஸுஜலிதா  
வனைபத்தும் ஸிவாஹு ளஹரன் வபதுனா  
வபிஹக்கில் யகீனிதுகு தும்ஷு ஹலிதா  
வமதைதும் னியாக திகுருஹு ஹத்தா



பல்லகக்கும் மனுகஹல் மனுகலிதா  
பனபிர்தும் பிதாரி இஸ்ஸின் வதிப்தும்  
வஸயிஃதும் பிஹாகுலாதன் குலுதா

இதன் பொருள்.

உங்களுக்குச் சீதேவித்தனத்தைத் தந்த காயனுடன் முனாஜாத்து செய்யவேண்டி இரவுகளினிருளில் நின்று வணங்கினாரே அவனைப் பயந்ததற்கும் ஆசை கொண்ட துக்கும் அவன் விலக்கல்களை தவிர்த்துத் தொழுகை முதலான வணக்கங்களை வாழ்வாக எடுத்துக் கொண்டீர்கள். அவனல்லாத வஸ்துவடங்கலையும் ளாஹிநிலும் பாத்தினிலும் இல்லாமையாக கண்டு அவன் உஜ்ஜிது உன்னையே தெரிசிப்ப தென்கிற அமிர்தத்தை அருந்தி திருரெனும் ஓட்டகமேறி கடந்தீர்கள். அதின் கால் மடிக்கும் துறை என்னும் மனுகலிதை ஏத்திவிக்கும் வரையில் ஆகையால் சிறப்பு தங்கிய இந்தப் பொண்ணுலகத்தில் ஜெயம் பெற்றீர்கள். வாசம் பெற்றீர்கள். அதில் கீடுழி வாழுகளென்ற சோபனச் சொல்லும் கேட்டீர்கள் என்ற மதூரம் பொருந்திய இம்மொழிகள் கடக்குமே அவ்விதமான சுவர்க்கம் இன்னும்

பைத்து .

வ அஹ்னிற்னா பி இம்ஸி தாஹா பிமர்யம்  
வ ஆஸியத்தின் வுக்காப மஹ்முதி பீலத்தி

இதன் பொருள்.

அன்பியா, அவ்வுலியா, ளாஹிஹின் சகலரையும் ஜன் னத்தில் நின்றும் ஒரு தலத்தில் சேகரித்து காயகம் முஹம் மது ஸல்லல்லாஹு அஹ்லி வஸல்லமுக்கும் பீவி மர்யம், பீவி ஆஸியா அஹ்லி மஸ்ஸலாமுக்கும் திருமணக் காட்சி பெற வேண்டி. ஒளிவுதங்கிய மஹ்மு தெனும் யானை யிலேறிப் பவனி வரும் அக்கூட்டத்தி லெங்கனையும் சேர்த்தருள்.

பைத்து .

வ ஆநிலனா வுசுயாக்க ஹத்தான ருக்கமா  
ஷஹிதுனாபி அய்னில் கல்பி தாகதுமு முன்யத்தி

இதன் பொருள்.

காயனே சகல கிஃமத்திலும் அதிகமான உன்னு டைய லீகா வென்னும் பெருவாழ்வைத் தந்தருள். காங்கள் கல்புக் கண்ணினால் ஏதுமொரு ரூபகரூபம் பாங்கு பரிசு மட்டுத் திட்ட மன்னியில் தெரிசித்தது போல் கீ காடிய விதத்தில் காட்சியை காங்கள் பெற்றுக் கொள்ளும் வரையில் அதாவது காட்டம் தேட்டம் சகலதும் முடியும் முத்திரையா யிருக்கும்.

பைத்து .

தகப்பல் துஆனா வஸ்தஜீபு பலகத்தனா  
பிணலா வஉருற யாமுஹஸ்ஸில் கிய்யத்தி

இதன் பொருள்.

காட்டத்தை கிறைவேற்றும் காயனே துன்யாவிலும், ஆகிரத்திலும் சகல புகட்சியும் உனக்கானதால் எங்கள் துஆவை கபூல் செய்.

பைத்து .

பஸஸ்ஸி வஸஸ்ஸிம் மாததாமு அலன்னபி  
வ அஸ்ஹாபிஹி வல்ஆஸி பீ குல்லி உம்மத்தி

இதன் பொருள்.

காயனே கீ தாயிமா யிருக்கும் காலமெல்லாம் கபி முஹம்மது ஸல்லல்லாஹு அஹ்லி வஸல்லம் மீதும் அவர்கள் கிளையார் தோழமார் துயர்த்தவர் மீதும் ஸலவாதும் ஸலாமும் சொல்லி யருள்.

பின்பு நிலை பாத்திஹாவின் பைத்து

யாகூராதல் முஸ்தபஸ் ஸஹ்ரூ ரஸியல்லாஹ் அன்கி  
யாதூர் தன்னிஸ்வானிஷ் பரீனா இலல்லாஹ்



மாதர்கள் நாயகி மாகதிஜா பெரும் மானே எங்கள்  
 மரமதியே நிதியே மஹ்முதநுள் தேனே  
 வேதம் புகழ் பிவி பாத்திமத்தே விழிமானே வாசம்  
 காதல் கமழ்தரும் ஹாயிது தத்தருள் தேனே  
 ஆதிமுத்தே சித்தி பாத்திமத்தே அலீமானே எங்கள்  
 ஹாதி முஹம்மது கல்பில் கனியான தேனே  
 அங்கம் குளிர்ந்தரும் ஆயினையே மடமானே எங்கள்  
 சிங்கபுலி அலி செல்வியரே செழும் தேனே  
 ஹாமீயின் கண்குளிர் ஹஸன் ஹுஸைன் முஹ்ஸின் தனை  
 இத்த  
 பூமியில் பெற்றிட பொற்பதி போற்றிடு மனையே  
 ஜாதிக் குலமணி தாஹா றஸூல் தவப் போதா உம்மை  
 ஒகிப்புகழ்ந்தனன் ஒன்றும் சமாதி இல்லாத  
 காதிமுல் அன்பியா கபுதத்தின்கிது அதென்றதனால் மக்கள்  
 மாத்திரம் சாதத்தென்றே மவுஹும் இந்த விதியால்  
 கானிலத்தோர் புகழ் நாயகியேகவ மானே கபி  
 காயுகர் பிலு அத்தென்றே நவிலும் சுவர்க்கத் தேனே  
 இல்வாழ் வடங்கலை ஈயின் சிறகொத்துக்காணு கபி  
 சல்லாபர் சற்குணம் சார்த்தயானிதி யாலு  
 ஹல்அதா ஸூறத்தில் கல்லாகுமைப் புகழ்ந்தானே அது  
 சொல்லத்தரும் உமக்கே சொன்னேன் காலிகன்னுனே  
 தூதுவாரம் ஜிபுரீலின் துதிபெற்ற மாதா இன்னும்  
 ஒதுவரெவருக்கும் உட்பொருளாகிய வேதா  
 பாவயரெவருக்கும் பதிமுதலாகிய வாழ்வே எங்கள்  
 தேவரீர் ஹைதரின் செல்வியரே செழும்பூவே  
 மாதவிடை மறுமாச னுகாதபதுலே எங்கள்  
 தீதகற்றீடேறச் செய்குவாய் பின் தூர்றஸூலே

பயகொம்பரம் துதிசோபன பயன் கினிமானே காங்கள்  
 ஜெயம்பெற செப்பிடும் செவ்விதனால் லீமன்னுனே  
 ஹூதுல்யின் மாதர்கள் கூடிக்குலாவிய மானே அந்த  
 தூதுன் அலாநூறின் மின் துகுபதில் அதுகானே  
 மாணிக்கமே பச்சை மாகதமே மயில் அனமே எங்கள்  
 காணிக்கையால் வரும் காணத்தின் பொருள் முனமே  
 லம்மா பதமதி ரனா அன்ஹூதா மித்துன்யாவி அந்தி  
 சுமீதி பாத்திமது ஸூர்ரதல் உகுருவே  
 எத்தனை காவுகொண்டெவ்விதமே உம்மைதுதித்தும் அது  
 அத்தனையும் அணுவாம் பிறவாமாது னீத்தும்  
 உயிரும் உடலும் உன் பாதத்துக்கே குறுபானே காங்கள்  
 பயிரும் கீமாரியுமாகிய பாவினை தானே  
 சாணம் நின்பாதகெதி ரொஷித்தாள்க என் தாதா காளை  
 தருணத்தில் வந்து தயவுசெய் யவு மமஜூதா  
 தாமதியாமற் கைதாங்கி ஷபாஅத்தை தாரும் பின்  
 கியாமத்து காளில் ஸலாமத்தில் யாங்கனெல்லோரும்  
 கஃபா நுஹைத்திடும் கம்கஸ்ஸகுயத்தின்வாள்வே எங்கள்  
 தவுபா கபூலாக தக்க சிபாரிசு தாவே.  
 ஸல்லா இராஹுனத்தாயிம் வஸல்லம் எப்போதும் அலா  
 ஸல்லாபர் கபிமீதும் சார்த்தோர் ஸஹாபது மீதும்  
 மாஹப்பதிநீஹு ஸவுபமதினதீ தாஹா தும்ம  
 மாஹப்பதின்னபுகு பாத்திமத்தன் வஉலாஹா

முற்றிற்று.



இந்த பைத்தை வேறு லயமாக கையேந்தி  
ஒதவும்

பாத்திமா நாயகமேல் பாத்திஹாவை ஒதி உன்னை  
போற்றி செய்தோழுனை புகழ்ச்சி செய்தோம்  
பொற்பதி தந்தருள் புரிவா

நாற்றிசையோர் வாழ்த்துமெங்கள் காச்சியாரைவாழ்த்தி  
மனம்போற்றிருந்தோ முனைபுகழ்த்திருந்தோம்  
பொன்னுலகம் புகுத்தருள்வா

வாழ்த்திருக்கபிவி பாத்திமத்தே வாழ்த்தினோரும்  
சூழ்த்திருந்தோ ரெங்கள் சுற்றினத்  
தோர் ஜுயயந்தினோர் வாழ்த்திருக்க வாழ்த்திருக்க

காத்திமதுல் முற்சலீனர் கண்மணி கல்பில் கணியை  
காத்திருந்தோழுனை காதலித்தோம் காட்சிலிகா  
தந்தருள்வா

ஆயின் ஆயின் ஆயின் ஆயின் ஆயின்  
அறுஹமர்ரூ ஹயின் ஆயின் ஆயின் ஆயின்  
ஆயின் ஆயின் றப்பல் ஆலமீன்

முற்றிற்று.

வேறே ஒரு பைத்து ஒதவும்.

ஸலவாத்துல் மவுலஸ் சுபுஹானி  
ஷமிலத் அஃபாஅல் அத்தனீ

வாரிளா அன்நாரின் ஹூரூனீ  
சித்திலு இசுயானின் னிஸ்வானீ

பதினாலகம் படைத்தோனருளால்  
மதினவிநஸூல் மகளார் மதுஹில்

பதினாயிரம் பங்கிலோர் பங்கை  
பலப்பல் பதமாகப் பகாத்தானீ

வபிஜாஹி முஹம்மதின்லி அஹபீ  
வஸஹாபதிலீ அஹலில் குஹபீ

வபினிய்ய திஹ் தாகிர்லுதபீ  
ஸஹ்ரூமகு தாமதி ஹூரூனீ

றப்பிசு பிற்வற்றஹம வஹ்மி வஸூன்  
மன்னாம லிஹா தாவஹ்வ ஹஸூன்

வலிமன் கற ஹஹூ பிஸாஹலுஸூன்  
யின் இனாதின் அவுயின் ஹூரூனீ

அல்கபூல் இலாஹீ கைறகபூல்  
அஜ்ஜில் பிபுதாஹாதில் மசூபூல்

பிதவஸ்ஸூலினு லகபில் மஜ்பூல்  
யின்பினுஅதி நாரின் ஸமதானீ

றப்பனா காயிமா கஜ்ஜினு தாயிமா  
வற்றபிகாதிமா ஸித்தினு பாத்திமா

தலை பாத்திஹா முற்றிற்று.



பிள்ளைப்பேறு வருத்தப்படுகிற காலத்தில் அத்தப் பெண்பிள்ளை காது கேட்கும்படியாக அல்லம்து ஸூரத்தும் குல்அலுது பிறப்பினாலும் குல்அலுது பிறப்பில்பல கும் ஆயத்துல் குறுஸியும் ஒதி (பின்பு) இன்ன ரப்பகு முள்வா குல்லதீ கலக்கல் ஸமாவாத்தி வல்அறன் பிசுத்தி ஐயாயின் தும்மஸ்தவா அல்ல, அற்தி யுக்ஷிஃலை வன்னஹாற எது லுபுஹு ஹதீதன் வஷஷம்ஸ வல்கமற வன்னுஜும முஸக்க ரூதின் பிஅம்நிஹி அலாலஹுல் கல்கு வல்அமது தபார கல்லாஹு ரப்புல் ஆலமீன்.

### என்ற இந்த ஆயத்தை ஒதிய பின்பு

லாஇலாஹ இல்லல்லாஹுல் அலிய்யில்லாஹில் அலிய்யி லாஇலாஹ இல்லல்லாஹு ரப்புஸ்ஸமாவாத்தின் ஸபுஇ வறப்புல் அறளி வறப்புல் அற்தில் கரீம் என்றதை யும் ஒதி பின்பு ஹலறத்து யூனுஸு கபி அவர்கள் மீன் வயிற்றினுள் விருத்து ஒதி கலாஸு பெற்ற இத்த 'லாஇ லாஹ இல்லா அந்த ஸுபுஹானக இன்னீ குன்று மினன் ளாலிமீன்' என்றதனையும் மிகுதமாக ஒதியூதி அதன் பின்னால் இத்த முஹாத்தைப் படிக்கவும். அல்லா ஜல்ல ஷஃஹுஹுத் தஆலா உதவியால் லேசாய் பிள்ளை பிறக்கும் வருத்த மிருக்காது. இன்ஷா அல்லாஹு தஆலா.

## முஹாத்து இதுவா யிருக்கும்.

பாத்தியை ளாஹிருகிப் பலபல ஹாஹுக்கெல்லாம் தோத்திர மாகுமாதி சோதியே துதிகளேத்து வாழ்த்திய ஸலவாத்தோது வளர்ஸலாம் பிச்சீக்கீதோலும் பார்த்தருள் கருணைக்கண்ணால் பஃபு அன்ன இலாஹீ

பன்கிஹு வெணப்பரைத்த பாரியின் கவுலால் மாதை மங்கனம் செய்யும் அனாமல் மகிழ்பெற்றஹமில் கெற்பம் தங்கிய ஷஹுபத்தில் தையலின் பவம்பொறுத்து இங்கிர்த கபிதாஹாவால் ஏகனே பெறச் செய்வாயே

ஆண்டவா உத்தசேசர் அற்றமது கபிகெற்பத்தில் பூண்டிடும் போதுகவுயில் புங்கவன் புகழுங்குறி மீண்டிடும் ஜிபுரீலாலும் மீதுரை தஸ்பிஹாலும் ஈண்டிடும் பேதைக்கின்புற் றியல்புடன் பெறச்செய்வாயே

கருவினிற்றரித்த எங்கள் ஹாயிது கபியுல்லாவின் திருதனயுரைத்துமீள தினேறி ஆயினுபால் கிருமல னருளாலிந்த நேமியில் வந்த ஆதம் பொருட்டினால் பிணிகடனை போக்கிப்பெறச்செய்வாயே

முருசல் கன்னபிமார்க்கெல்லாம் முன்னிலையாவொன்று பிறை ஷஃபானில் வந்து பேரின்பம் ஆயினுமுன் அறைத்திடும் இதரீஸாலும் அவர்குரு ஸுஹபினுலும் விறலியின் தயரும் தீர்த்து விரைவுடன் பெறச்செய்வாயே

ஐம்மலைப் பெறுவாயென்று செல்வியாயினுமுன் செம்மையாய் மாசம் மூன்றில் செப்பிய தாதர் நூஹால் மம்மறை போக்கி யித்த மடந்தையர்க் கருள் களித்து எம்முள் முணர்வோனே யெம் மேகனே பெறச்செய்வாயே

கனவினி லாமினுமுன் ஹாதீமன் எல்ல உன்னில் பனிவார தருட்களியை பரிவதாய்த் தரித்தாரென்று மனமகிழ்த் தன்புகுறி மாசம் ஷவ்வாலில் செப்பும் அன்னகனின் இபுரூஹீமால் ஆண்டவா பெறச்செய்வாயே



மதுபுனல் சூழும்சாடு மக்கமா புரியில் மேவும்  
துதிபெறும் அப்துல்லாவால் துணியின் ஏந்த அஞ்சாம்  
மதியினி லுறங்கும் அந்த மங்கையர் முன்னால் மேதை  
இதஞ்சிலும் இஸ்மாயீலால் ஏகனே பெறச் செய்வாயே

மூவுலகாரும் சோதி முஹம்மதை கருவாய்க் கொண்டும்  
ஆவலா யிருக்கும் திங்கள் ஆறில்வந் தாயினுமுன்  
ஆவிக்கொப்பளிக்கும் தேகம் அன்னலும் பாலிலென்று  
காவினாலுரைக்கும் மூலா ரபியினால் பெறச் செய்வாயே

பல்லுயிர் போற்றி யேற்றும் பங்கைமலர் பாதாரம்  
கல்லினிந்தோய்த்து மண்ணிற் காணொணு கதியினோரை  
வல்லவனருளாற் கொள்ளும் மானினிகலங்கைவாரம்  
சொல்லிய ரபிதாணதால் சுகமுடன் பெறச் செய்வாயே

சிலவினை பழிக்கும் ராஜர் கெத்தியிலொளியாய் சின்று  
உலகாட்சகாராயோங்க உவப்புள்ள ஆயினுமுன்  
இலகுவாய்ச் சார்த்தமாதம் எட்டினில் ஆசிகூறும்  
ஸுலைமானருளினாலும் சோதியே பெறச்செய்வாயே

மாசம் ரபீஉல்அவ்வல் மங்கையர் சார்பில் வந்து  
தேசங்கடர்க்குமாஷி சொல்லியானத்தம் கூறும்  
ஜசம் ஈஸாபொருட்டால் இளம்பிடிக்கருள் களிந்து  
குஷல்க ளணிகிடாமல் குதாயேகீ பெறச்செய்வாயே

மணுவில்லா கவலையாலும் மயக்கிடுமா மினுமுன்  
கனங்கடை ரபிபேருக்காய்க் காதலாய் வந்தசொர்க்க  
வனிதைகள் பறக்கத்தால் வானவர் பொருட்டினாலும்  
துணியில்லா தருளிற் திந்த சூலியைப் பெறச் செய்வாயே

மலைகட அலகமோடு மாதரிமேலும் மற்றும்  
பலவகை யழிந்தெல்லாம் பதவியிலான பின்னர்  
அலாணி பூணுமெங்கள் ஆஸியா மரியமாலும்  
பலம்பெறக் கருணைசெய்து பாத்திபா பெறச் செய்வாயே

ஆதம்கன் னபிக்குப் பத்து அன்பது ரபீஷீதுக்கு  
ஏதிதூரீகக் கய்யாரி புறாஹீம் ரபிக்குப்பத்து

காதன் தவருத்து மூலா ரபிக்குப் பத்தாக மொத்தம்  
சோதியே தூற்றிப்பத்து ஸுஹ்பினால் பெறச் செய்வாயே

வேதம் தவருத்தினாலும் விளங்கிய இன்ஜீலாலும்  
ஓதிய ஸபூறினாலும் உலகத்தி விதனுக்குற்ற  
மாதரபிகளாலும் மன்னவர் யஹ்யாவாலும்  
வாதை கோயகற்றிக் கற்ப வதியினைப் பெறச்செய்வாயே

கலக்காவிரலாற் தண்ணீர் கல்கியே தகையைமாற்றி  
கலக்கமாம் கல்பையெல்லாம் ஹக்கிலே தரிபாடாக்கும்  
குலக்கதிர் தாஹாவாலும் கொடைதரும் புறுக்காலும்  
விலக்கற்செய்கோயை எங்கள் வேதனே பெறச்செய்வாயே

சூத்திரமகர்வந்த குண அபூபகீரினாலும்  
கத்தனைத் தொழுவோர்க் கெல்லாம் காவலர் உமரினாலும்  
முத்திசேர் உதுமானாலும் மோனாரம் அலியினாலும்  
பெற்றிடுக் துயர்தீர்த்துப் பெரியவா பெறச் செய்வாயே

ஆல் அஸ்ஹாபினாலும் அஹ்லுல் அபாக்களாலும்  
ஆலயில் சூஹ்பயித்தீன்யீர் அவ்லியா அகுதாபாலும்  
நூலுணர் முஸ்லிமாலும் கொக்திடா தருளித்திந்த  
சூலியின் பேர்கோய் தீர்த்து தரிதமாய்ப் பெறச் செய்வாயே

தனியவா உத்தன் பராத் தகுதியின் பொருட்டால் பல்பல்  
தொனிகளாற் போற்றியேற்றஞ் சொத்தன்ன் கமாவாலும்  
பனியெனப் பாத்தி வைப்பாய் பலபலப் பலாய்களெல்லாம்  
கோவியேஷுல்வலிகமர்த்து உவப்புடன் பெறச்செய்வாயே

மன்னவா யுத்தன் வாகை மகிமையை யறிந்து காங்கள்  
புண்ணியஞ் செய்யாதற்ற போதிலும் பிழைபொறுத்து  
கன்னர்சேர் ரபிமார்வேதம் கன்ன்களினாலும் கேட்கும்  
கன்னிலை துஆவுக்கின்பம் கல்குவாய் ஆயின் ஆயின்

ஆயின் ஆயின் ஆயின் ஆயின் ஆயின் ஆயின்  
ஆயின் ஆயின் ஆயின் யாஅர்ஹமர்  
ரூஹீயின் ஆயின்

(முனாஜாத்து முற்றிற்று.)



இ து

காயப்பட்டனம் குத்துபுஸ்ஸமான்  
ஹலரத்து ஷெய்குலுப் புலவர் ஒலியுல்லா அவர்கள்  
ஹக்குத் தஆலா பேரில் சொல்லியது.

அதாகிறது, ரொம்பவும் பலிதமுடையது. வெள்ளி  
கிண்கவிரலில் கேமமாய்ப் படித்து வந்தால் காடிய காட்ட-  
மும், தேடியதுகளு முண்டாகும்.

## முனுஜாத்து றஹ்மானிய்யா.

காவலாய் கிற்கும் வல்லோன் கத்தலாய்ச் சீவனல்ல  
மாவலாய்ப் போற்றி வாழ்த்தி யதற்குணவளித்த கோமான்  
காவிலுலெளியோர் கேட்கும் காட்டத்தின்படியே தத்து  
தாவிலா றஹ்மத்தாலே தற்காக்கு பொருளதாமே. 1

அறுவாயலமடங்கலுக்கு மரியபொருளாய் விளங்கிகிற்  
கும், திருவாயமையாய்ப் பேரொளிவாய்த் திகழ்த்துகாரும்  
பாபரிக்கும், கருவாய்க்கருவி னுண் மணியாய்க் காட்சி  
யருளும் றஹ்மானே, உருவாய்த் துலங்கும் மன்னுளே  
யுனது கிருபை யருள்வாமே. 2

காடுகாட்டப் பயனது போல் கனிகொள் ளாலமடங்கலையும்  
மோடு பெறவே படைத்தெவைக்கு முன்னுமிரண மிகக்  
கொடுத்து, வீடிலாது காத்தனிக்கும் வேதப் பொருளே  
றஹ்மானே, கூடு சின்றனடியார்கள் குறை கமர்ப்பாய்  
காதிருவே 3

உனது கிருபைக்கட விடத்தி லுதித்த மணியாய்த்  
கீரோர்க, டனது சேமப் பொருளாகுக் தாலிம் சபியார்  
பொருட்டாலே, கனதி யிலாஹி காயகனே கதியின் பயன்  
பாகாபிலுலா, மனது கலங்கு மெளியோர்கண் மருகக்  
தவிர்ப்பாய் றஹ்மானே 4

புவியில் விளங்கும் சபிமார்கள் புகழும் பொருட்டால்  
முன்னுள்ள, அவுலியாக்கள் ஷஹ்தாக்க ளரியபெரியோர்  
பொருட்டாலும், துவமே முஹீதே தூயோனே துலங்கு

காஸிருனவனே, கவலை நீக்கி பலாய்க னெல்லாம் காணு  
தகற்றாய் றஹ்மானே 5

துன்பகீக்கி யறிவிளக்கும் தூயவேத மொருளவி  
லின்பமுனது பொருளாலே மினிய யுத்தன் பொருட்டாலே  
யன்புரியும் ஹபிபேயெம் மாகத்துயிரே தய்யானே  
வன்புமாற்றி கல்வரிசை வன்மையருளும் றஹ்மானே 6

உள்ளங்கலங்கி தத்தளித்தே யுணர்வுமயங்கி சின்னடியார்  
வெள்ளங்கண்ணன் மிகலூட வெருளந் தூயாமணுகாமற்  
கொள்ளுந் கிருபை மல்லானு குதாயேவதாதே கொப்பாறே  
கள்ளகோய்க தங்கடங்கள் காப்பாய் காப்பாய் றஹ்மானே

வேதம் கிறைத்த சூர்த்தொடும் விளங்கும் ஆயத்ததனாலே  
யோதும் பொருட்டால் முஹீமீன்களுள்ளும் பொருட்டாலா  
ணையினுல், போதம் பெருகு முன்னுடைய புகழுஞ்சிறப்பின்  
ஆக்கினையார், காதும் பலாய்க ளணுகாமற் காப்பாய்  
காப்பாய் றஹ்மானே 8

வள்ளம்மஹ்மூ தெனும்கயினார் வழியிலொழுக்கி யுன்னு  
டைய, விள்ளுமார்க்கந்தனை யெடுத்து விளக்குத்திலே  
ராகையினுல், மெள்ளுமறிவே மெய்ப்பொருளே தெளிவா  
யெங்கள் கண்மணியே, எள்ளுமாபத் தணுகாம லின்பம்  
புரிவாய் றஹ்மானே 9

அடியார் செய்யும்பிழைகளெல்லாம் ஆளுமிறைநீ பொறுப்  
பதல்லாற், படியோர்வேறே மில்லைமன்னு பயனுளயனு  
மருள்வோனே, கெடியோனிம்மை மறுமையிலு கீதியுடை  
யோனுகையினும், கொடியபலாய்க ளணுகாமற் குறைக  
மர்ப்பாய் றஹ்மானே 10

முன்னுமீயே யுடையபொருள் முழுதுமீயே யாண்டருளும்  
பின்னும்மீயே மிரப்பை யெல்லாம் பேணுகீயே யன்றில்லை  
என்னுமீயே மென்மேலு மென்றுமீயே காப்பாயே  
யுன்னுமடியார்க் கொருதிற்கும் வாராதருள் வாய்றஹ்மானே

(முனுஜாத்து முற்றிற்று.)



## நிலை பைத்து.

யாஸித்தி ஸலாம் அலைக்கும்  
யாபத்துஸ் ஸலாம் அலைக்கும்  
ஸாயிய்யா ஸலாம் அலைக்கும்  
பாத்திமா ஸலாம் அலைக்கும்

மர்ஹபா யாமர்ஹபா யா  
மர்ஹபா உம்மல் ஹுஸைனி  
மர்ஹபா யாமர் ஹபாயா  
மர்ஹபா குர்நத்த ஜனி

மர்ஹபா யாமர்ஹபா யா  
மர்ஹபா யாபின்தர் நஸூனி  
மர்ஹபா யாமர்ஹபா யா  
மர்ஹபா தாத்தல் கபூனி

அபு ஆலஸ் ஸிபாத் தித்தாத்தி  
அடிமையா முன்தன்னைப் போற்றி  
மபுணல தானீர்கள் பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

மக்கமீது வந்த கேர்த்தி  
மாமதின வாழும் மூர்த்தி  
வக்கனை மாணில் பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

வானவர் புகழும் கீர்த்தி  
மக்கமீது வாழும் காத்தி  
மாம் பி பெருமகல் பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

வானவர் புகழும் கீர்த்தி  
குவிந்துயர் சாணம் வாழ்த்தி  
மீருமா புகழின் பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

ஹம்முடன் கம்மையும் கீத்தி  
கல்பினில் குபாடம் மாற்றி  
வம்புக ளகற்றும் பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

கல்வழியிலே கடாத்தி  
காட்டம் யாவும் கிறைவேற்றி  
வல்லறிவைத் தாரும் பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

வம்பிழை முழுதுமாற்றி  
மாயும் வேளை மனதைத் தேற்றி  
வன்னிவிட்டு ஈடேற்றும் பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

பாரும் பானியோரை கேத்தி  
நத்தினால் பன்னேயை மாற்றி  
வாரும் இத்தவேளை பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

காதலுடன் தலை பாத்தி  
ஹாவதை யுகந்து ஸாத்தி  
மாதாம் பெற்றோமே பாத்திமா  
நலியல்லாஹு அன்ஹா

முற்றிற்று.



பின்பு இந்த இரண்டு கவிதாவையும் ஒதவும்.

**பைத்து .**

ஸைவரத்துல் கரீமி ஷஹ்ரன் வஹ்லா  
அல்ப அல்பின் அலன் கபிய்யி அஹ்லி ஹைன்  
மர்ஹபன் மர்ஹபன் அயா நூ ஜனீ  
றலியல்லாஹு அன்கி உம்மல் ஹுஸைனீ

**இதன் பொருள்.**

கண்ணின் ஒளிவே, உங்களுக்குச் சோபனமும் கப  
சோபனமும் உண்டாவதாக. ஹுஸைன் றலியல்லாஹு  
அன்ஹுவைப்பெற்ற மாதாவே! அல்லாஹு தஆலா உங்  
களைத் தொட்டும் பொருந்து வாகுக.

**பைத்து .**

குராதல் முஸ்தபன் கபிய்யில் முஅல்லா  
றலியல்லாஹு அன்கி உம்மல் ஹுஸைனீ

**இதன் பொருள்.**

உயர்த்தியாக்கப்பட்ட கபி முஸ்தபா முஹம்மது ஸல்  
ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண் குளிர்ந்த  
வாழ்வே! ஹுஸைன் றலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற  
மாதாவே! அல்லாஹு தஆலா உங்களைத் தொட்டும்  
பொருந்து வாகுக.

**பைத்து .**

துராதல் முர்தலா அலிய்யில் கரீமி  
றலியல்லாஹு அன்கி உம்மல் ஹுஸைனீ

**இதன் பொருள்.**

சங்கையான பொருத்தப்பட்ட அலீ கராமல்லாஹு  
வஹ்லஹு அவர்கள் தெரிந்தெடுத்த முத்தே! ஹுஸைன்  
றலியல்லாஹு அன்ஹுவைப்பெற்ற மாதாவே! அல்லாஹு  
தஆலா உங்களைத் தொட்டும் பொருந்து வாகுக.

**பைத்து .**

ஸுராத் துல் முகுதபா ஷகீக்கில் ஹுஸைனீ  
றலியல்லாஹு அன்கி உம்மல் ஹுஸைனீ

**இதன் பொருள்.**

ஹுஸைன் றலியல்லாஹு அன்ஹுவின் சகோதர  
ரான யாவரும் துடாப்பட்ட ஹஸன் றலியல்லாஹு  
அன்ஹு அவர்களுக்குப் பண்பை அவர்களைப் பெற்ற  
மாதாவே! ஹுஸைன் றலியல்லாஹு அன்ஹுவையும்  
பெற்ற மாதாவே! அல்லாஹு தஆலா உங்களைத் தொட்டும்  
பொருந்து வாகுக.

**பைத்து .**

பராத் தன்னிஸ்வானில் கரீமாத் தி குல்லன்  
றலியல்லாஹு அன்கி உம்மல் ஹுஸைனீ

**இதன் பொருள்.**

சங்கையான பெண்களடங்கலின் தவமே! ஹுஸைன்  
றலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே! அல்  
லாஹு தஆலா உங்களைத் தொட்டும் பொருந்து வாகுக.

**பைத்து .**

அத்த ஷம்ஸுல்லாஹா வபதுருல் லலாயி  
றலியல்லாஹு அன்கி உம்முல் ஹுஸைனீ

**இதன் பொருள்.**

தாங்கள் பட்டப்பகலில் பகட்டும் சூரியனும், இருள  
டர்த்த இரவீர் பிரகாசிக்கும் பூர்ண சந்திரனுமாய் இருந்  
கும் ஹுஸைன் றலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற  
மாதாவே! அல்லாஹு தஆலா உங்களைத் தொட்டும்  
பொருந்து வாகுக.

**பைத்து .**

யாஜூயி தகிரத்தி பில் கியாமத்தி  
றலியல்லாஹு அன்கி உம்முல் ஹுஸைனீ



இதன் பொருள்.

கியாமத்து காலையில் எனக்கு ஆதாவே தருகிற எப் பொருளே ஹுஸைன் ரஸியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே! அல்லாஹு தஆலா உங்களைத் தொட்டும் பொருத்து வானாக.

பைத்து.

இன்னொன்றில் அம்மன் வஇஸ்மத்தி ரஸியல்லாஹு அன்ஹு உம்முல் ஹுஸைன்

இதன் பொருள்.

உண்மையாக காங்கள் தங்களில் கின்றும் அச்சத் தீர் தலையும் காவலையும் ஆதாவு வைக்கின்றோம். ஹுஸைன் ரஸியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே! அல்லாஹு தஆலா உங்களைத் தொட்டும் பொருத்து வானாக.

பைத்து.

பஷ்பா பீனா இந்த நப்பில் உஜுதி ரஸியல்லாஹு அன்ஹு உம்முல் ஹுஸைன்

இதன் பொருள்.

ஆனபோதே காயனிடத்தில் எங்களிலே தாங்கள் ஷபாஅத்துச் செய்யுங்கள். ஹுஸைன் ரஸியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே! அல்லாஹு தஆலா உங்களைத் தொட்டும் பொருத்து வானாக.

பைத்து.

ஸிஅபீ கின்னாபி ஸலாத்துன் வஆலிஹீ ரஸியல்லாஹு அன்ஹு உம்முல் ஹுஸைன்

இதன் பொருள்.

உங்களின் பிதா கபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேரினும் அவர்கள் கிளையார் பேரினும் ஸலவாத்துண்டாவதாக. ஹுஸைன் ரஸியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே! அல்லாஹு தஆலா உங்களைத் தொட்டும் பொருத்து வானாக.

பைத்து.

அப்த ரஹ்மான் னிஜ் அலீபீ அபீதிக்க ரஸியல்லாஹு அன்ஹு உம்முல் ஹுஸைன்

இதன் பொருள்.

இத்த கலீதாவைச் சொன்ன முஹம்மது அப்துர் ரஹ்மான் என்பவனைத் தங்களின் அடிமைகளில் ஒருவனுக்கிக் கொள்ளுங்கள். ஹுஸைன் ரஸியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே! அல்லாஹு தஆலா உங்களைத் தொட்டும் பொருத்து வானாக.

பைத்து.

யாறப்பனா யாறப்பனா யாறப்பனா யாறப்பி ஸல்லி அலன் னபீய்யீ குல்லஸ்ஸமஸ் அயா ரஜானா அதுஹீ அன்னல் ஹஸன் கூனீ னஸீரத்தன்லனா உம்முல் ஹஸன்

இதன் பொருள்.

எங்கள் ஆதாவே! எங்களைத் தொட்டும் சஞ்சலத்தைப் போக்கி எங்களுக்கு உதவி செய்கிறவர்களாய் இருங்கள்! ஹஸன் ரஸியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே.

பைத்து.

குதீபி அய்தினா வகினா சித்ததன் வ ஆபத்தன் வபலிய்யதன் உம்முல் ஹஸன்

இதன் பொருள்.

எங்களின் கைகளைப் பிடித்துக் கடுமைமையும் ஆபத்தையும் பலாயையும் எங்களுக்குக் காத்தருளுங்கள். ஹஸன் ரஸியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே!

பைத்து.

ஃஜ்ஜீ அனிஹ்திருகி காரின் வஷ்பா லனா இல்லாஹீ கதன் உம்முல் ஹஸன்



## இதன் பொருள்.

காளை கியாமத்தில் எங்களை நாகத்தின் கழிக்குதலை விட்டும் ஈடேற்றமாக்குங்கள். எங்களுக்கு அல்லாஹு தஆலா இடத்தில் ஷபாஅத்துச் செய்யுங்கள். ஹஸன் நலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே!

## பைத்து.

கர்ஜூக்கி பியவ்யில் கியாமத்தி ஷாபிய்யா தகீர் ரத்தன் வனாமத்தன் உம்மல் ஹஸன்

## இதன் பொருள்.

தங்களை கியாமத்து காளையில் ஷபாஅத்துச் செய்கிற வர்களாகவும், தாங்களரிய பொருளான நிகுமத்தாகவும் ஆதரவு வைத்து இருக்கிறோம். ஹஸன் நலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே!

## பைத்து.

யாஷம்ஸ் அன்வாரின் துலீவுகுலாபை அலவ்தி பீகுல்வில் உலா உம்மல் ஹஸன்

## இதன் பொருள்.

எங்கள் கல்புகளைப் பிரகாசமாக்கும் ஒளிவுகளுடைய சூரியனைத் தாங்கள் மேலாம்பரமானவை யடங்கலிலும் உயர்ந்தீர்கள். ஹஸன் நலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே!

## பைத்து.

கதுபு குத்தி குல்லஸ்ஸாலி ஹாத்தில் கானிதா திபிலுஅத்தல் முகுத்தாரியா உம்மல் ஹஸன்

## இதன் பொருள்.

உண்மையாக தாங்கள் வணக்கவாளிகளான ஸாலி ஹாத்தான பெண்களடங்கலையும் மேலிட்டீர்கள். தெரிந்து எடுக்கப்பட்ட கபி ஸல்லல்லாஹு அஹிஹிவஸல்லம் அஹ்

களுடைய தசைத்துண்டமே! ஹஸன் நலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே!

## பைத்து.

எப்ளீ வஅம்வாலீ வஅஹிவி பித்யத்துன் இலைக்கியா உம்மல் ஹுஸைனீ வல்ஹஸன்

## இதன் பொருள்.

என்னுடைய கபுஸும், என் முதல்களும், என் குடும்பத்தார்களும் உங்களுக்குப் பிதுயாவா யிருக்கும். ஹுஸைன ஹஸன் நலியல்லாஹு அன்ஹுமா இருபேரையும் பெற்ற மாதாவே!

## பைத்து.

யா இருஸ ஹைதரினா அலிய்யின் மர்ஹபன் அஹலன் லினப்ஸிக்கி திப்தி யாஉம்மல் ஹஸன்

## இதன் பொருள்.

கம்முடைய படைவேரான அலீ கர்ராமல்லாஹு வஜ் ஹஹு அவர்களுடைய திருமனைவியே! உங்கள் கபுஸுக்கு சோபனமும் சுபசோபனமு முண்டாவதாக! தாங்கள் கபுஸால் மணம்பெற்றீர்கள். ஹஸன் நலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவே!

## பைத்து.

யாஹ்பு மவ்லா னக்குலீ ஹாஜத் தின்லஹு பிஜாஹி ஸையிதத் தின்னி ஸாயீ உம்மில் ஹஸன்

## இதன் பொருள்.

காயனே! எங்களுக்கு உதவியானவனே! பெண்களுக்கு காயகியான ஹஸன் நலியல்லாஹு அன்ஹுவைப் பெற்ற மாதாவின் பொருட்டால் எங்கள் ஹாஜத்துக்களை கீ கிருபை செய்தருள்.



பை த்து .

வஸல்ஸி வஸல்லிம் லின்னபீ வல்ஆலி வல்அஸ்  
ஹாபி வல்அசுவாஜி மஃஉம்மி ஹஸன்

இதன் பொருள்.

இன்னும் கபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  
அவர்கள் பேரிலும், அவர்கள் கிளையார், தோழமார்,  
மனைவியர்கள் பேரிலும், ஹஸன் மலியல்லாஹு அன்ஹு  
வைப் பெற்ற மாதாவின் பேரிலும் மீ ஸலவாத்தும் ஸலா  
மும் சொல்லு.

பை த்து .

வர்ஹம் முஹம்மது அப்துர் ரஹ்மானி வஜூது  
பிஹுர்மத்திஸ் ஸஹ்ரூயீ தீ உம்முல் ஹஸன்

இதன் பொருள்.

இன்னும், இந்த கஃதாவைச் சொன்ன முஹம்மது  
அப்துர் ரஹ்மான என்பவனுக்கு ஹஸன் மலியல்லாஹு  
அன்ஹுவைப் பெற்ற மாதாவான பாதிமத ஸ்ஸஹ்ரூ மலி  
யல்லாஹு அன்ஹாவின் பொருட்டால் மீ உபகாரு செய்து  
கொடை கொடுத்தருள்.

(பின்பு நிலைபாத்திஹாவும்  
அடுத்த பைத்தும் ஓதவும்.)

உத்ததீ ஸலாம் அலைக்கும்  
உத்ததீ ஸலாம் அலைக்கும்  
பத்தருபியான கெய்க்கி  
பாத்திமா ஸலாம் அலைக்கும்

மர்ஹபா உம்மல் ஹுஸைனி  
மர்ஹபா குர்ரத்த ஐனி  
பர்வதக்கிறமே ஐமானி  
பாத்திமா ஸலாம் அலைக்கும்.

மாஹஸன் ஹுஸைனுக் கண்ணே  
மன்னர் அலிகிஸ்ஸை மின்னே  
பாஹிர் கபி துவப் புன்னே  
பாத்திமா ஸலாம் அலைக்கும்.

சித்ததனிஸ் வானின் ரப்பியா  
சித்திவாய்ந்த யா ஸபிய்யா  
பத்தி கிய்யே யா கனிய்யா  
பாத்திமா ஸலாம் அலைக்கும்

பூவிலுள்ளோர் வானர் பேற்றும்  
புண்ணியங்களில் தாம் மெய்யறும்  
பாவதோஷம் தீமை மாற்றும்  
பாத்திமா ஸலாம் அலைக்கும்.

சூரிய சந்திரனைப் பழிக்கும்  
சுந்தா வதனமே ஒளிக்கும்  
பாரித் தோங்கும் பண்ணியமளிக்கும்  
பாத்திமா ஸலாம் அலைக்கும்.

கன்னிஹூருல்ஈனை மிகைத்த  
கண்ணிரு முளியும் கருத்த  
பன்னல் செய் மாதெனத் துதித்த  
பாத்திமா ஸலாம் அலைக்கும்.

முத்தே உங்கள் மதுஹை சகல  
முத்திமலு ஜின் தேவர் புகழ்  
பத்திலொன்றை போற்று மகலி  
பாத்திமா ஸலாம் அலைக்கும்.

தனம் கொடையை யென்றுக் தாரும்  
தங்கடம்மணுகாமற் காரும்  
பன்மையான ஹக்கில் சேரும்  
பாத்திமா ஸலாம் அலைக்கும்

சித்தமாய் பந்துக்கள் கூடி  
சித்தித்துங்கள் மதுவைப் பாடி



பத்தமாய் மகிழ்ந்தோமே காடி  
பாத்திமா ஸலாம் அலைக்கும்.

காத்திமாவின் ஹுகலை ஈவீர்  
ஹக்கன் காட்சி பெற்றருள்வீர்  
பாத்திரா தீரத்தைக் காரீர்  
பாத்திமா ஸலாம் அலைக்கும்

பாடும் அப்துர் நஹ்மாலை  
பாதுகாத் தருளும் ஐமானே  
பாடிப் போற்றினேனே தேனே  
பாத்திமா ஸலாம் அலைக்கும்

மறையன்றி திறையன்றி சற்றும்  
மனமஞ்சாமற் செய்த குற்றம்  
பறைத்த பாவங்க ளகற்றும்  
பாத்திமா ஸலாம் அலைக்கும்.

இத்த மதுஹை பாடுவோர்க்கும்  
இன்பமாய் கேட்டு வந்தோர்க்கும்  
பந்தியிலரும் எல்லோருக்கும்  
பாத்திமா ஸலாம் அலைக்கும்

இதை தலைபாத்திஹா ஒதி முடிந்த  
பின் ஒதவும்

பை ப த் து .

ஸலவாத்துல்லாஹி பாரீல  
அல்ல முகுத்தாரி ஹாதீல  
வஆலின் கது அலௌதீல  
வஸஹ்ரு சித்தி பாத்திமா.

கரஃகா ரப்பி பில் அதபி  
பிஹுஸ்னில் லன்னி வத்தலபி  
துஆஅன் பாத்திஹல் குரபி  
லிஸஹ்ரா சித்தி பாத்திமா.

ப-ஹுது பில்ஹத்துபி யாமன்னுன்  
வ-பில் கைரூத்தி வல்லஹ்ஸானி  
வ-ஆயின்னா மினல் கிதுலானி  
பி-ஸஹ்ரு சித்தி பாத்திமா.

வசுதுரா ரப்பி மார்த்தபத்தன்  
வமக்குருமத்தன் வமவ் ஹிப்பத்தன்  
வமர் ஹமத்தன் வமன்சிபத்தன்  
லி ஸஹ்ரு சித்தி பாத்திமா.

அனில்லா ரப்பி குபுருல  
வஇர்பானன் வரிஹ வாலு  
வஈமானன் வஇது வாலு  
பிஸஹ்ரு சித்தி பாத்திமா.

பி பித்தி ஹபிபி நஹ்யானி  
பத்தாலுன் சித்தி கிஸ்வானி  
ஸபி அத்திலா பி புர்ஹானி  
பிஸஹ்ரு சித்தி பாத்திமா.

தகப்பல்லமா கரஃஹு  
ஸமீ அன் மாத்த லவுஹு  
முஜீபன் மாத்த லபுஹு  
பிஸஹ்ரு சித்தி பாத்திமா.

கிலா யாரப்பில் மின் ஸைனி  
பிவாலி தத்தின் லிஸிபுதைனி  
வஸா உம்முன் லிஹஸீனனி  
பிஸஹ்ரு சித்தி பாத்திமா.

வசாயிஹு ரப்பி வல்தாலு  
வஆபி ஜயிய்யி மர்லாலு  
வஅஜ் ஸில்லா அத்தாயாலு  
பிஸஹ்ரு சித்தி பாத்திமா.



வ அஜநுஞ பில்கவ்பி  
லினுலிமி ஹாதிஹி அவ்பி  
ஸமில் இம் இபுனரீலில் அவ்பி  
பி ஸஹ்ரு சித்தி பாத்திமா.

பபாநக்க நப்புஞ பீஹீ  
வலா அத்துபா அதாபீஹீ  
வலா அர்லா அ ஆகிஹீ  
பி ஸஹ்ரு சித்தி பாத்திமா.

கறம் பர் மாய நஹ்மத்துகி  
பி ஹர் ஹாதான ஜன்னத்துகி  
வ தில்பர் ஜான ஹைதர்கி  
வ ஸஹ்ரு சித்தி பாத்திமா.

பதில் ஆரூய் பயஹாம்பர்  
நஹம்பகுஸா குதா முஜ்பர்  
வஜுதுபி அத்தாயி கல் அவுபர்  
பி ஸஹ்ரு சித்தி பாத்திமா.

வஸல்லி அலா கபி இல்லா  
ஸபிஇல் கல்கி இக்தல்லா  
வஆலின் அஹ்லி பைத்தில்லா  
வஸஹ்ரு சித்தி பாத்திமா.

பைத்து முற்றிற்று.

தலை பாத்திஹா முடிவில் ஒதுகிற  
பாத்திஹாவும் துஆவும்.

இலாஹ்வாத்தி ரூஹில் கவ்வைனி வஜத தரூலைனி  
மஜ்மஇல் பஹ்ரைனி வமன்பஇல் பகுரைனி அஹ்மதல்  
முஜ்தபா முஹம்மகினில் முஸ்தபா வமஃமுதில் முக்தபா  
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹீ வஸஹ்பிஹி வதுப்பா  
இஹி அஜ்மஃன்.

அல் பாத்திஹா.

தும்மயிலா அர்வாஹில் அன்பிய்யாயி வல்முர்ஸலீன்  
வல் அவுலியாயி உலமாயி வஸ்குராயி வஸ்ஸாலிஹீன்  
வஸாயிநில் முஃயினீன் வல்முஃயினுத்தி வல்முஸ்லிமீன்  
வல்முஸ்லிமாத்தி அஜ்மஃன்.

அல் பாத்திஹா.

தும்மஇலா ஹவ்லத்தின் சித்தின் னிலாஇ பாத்தி  
மத்த பித்தி ஸெய்யிதில் அன்பிய்யாயி நலியல்லாஹு அன்  
ஹாவ அர்லாஹா அன்னை

அல் பாத்திஹா.

இவ்விதம் பாத்திஹா ஒதி  
அல்ஹம்து முடியவும்

குல்ஹு வல்லாஹு அஹது  
குல் அஆது பிறப்பில் பலக்கு,  
குல் அஆது பிறப்பினுக் இத்த காஹு ரூத்தும்

ஒதி முடித்து இத்த துஆவை ஒத வேண்டியது.



துஆ இது.

பிஸ்மில்லா ஹிர்ஹமா னிர்ஹீம்.

அல்லம்து வில்லாஹி றப்பில் ஆலமீன் ஹம்தன் யுகாபி கிஃமஹு யுகாபி மஸீதஹு அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலா ஸையிதுலா முஹம்மதின் வஆ லிஹி ஸலாத்தன் தர்சுலா பிஹா கைரூத்தித் தாஹைனி அல்லாஹும்ம அவ்ஸில்ம்துல தவாபி மாகஹ்லாஹு வபா க்கத்த மாஸல்லிஹு வமதஹ்லாஹு இலாஹுஹத்தி ஸயிதுலா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் தும்ம இலா அவ்வாஹில் அன்பிய்யாயி வல் முர்ஸலீன வஆலிஹிம் அஜ்மஃன் குரூஸன் இலாஹுஹத்தி சித்தி னல் பத்தூல் பாத்திமா பித்திர் றஸூலி வஸையிதுலா ஸவ் ஹீஹல் ஸிய்யி வஸையிதைலா வஸைஹி மஃஹஸனி வல் ஹுஸைனி அல்லாஹும் மர்ல அன்ஹும் ய அவ்லிஹிம் வஆபிஹ அலைஹின் பறக்காத்திஹிம் வபாத்திஹிம் வஹஸ்ஸில் ஹிய்யா மகாசிதி தீனிஹு வதுன்பானபிஹிம் வஹாஸிஹிம் அன்லா அபுலல மாஜசைத்த அன்பிய்யா அக்க வ அவ்லிய்யா அக்க வசப்பிஹும்பிஹு வஅஹீர் முதாஹ்ஹும்பி லிஸாலிஹுதப் பித்து மவ்த்தத்துஹும் பிஹுபிஹு தவாமன்யா அவ்ஹ மர்ஹூஹிம் வஸல்லல் லாஹு அலாகைரி கல்கிஹி ஸையிதுலா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல்ஹம்து வில்லாஹி றப்பில் ஆலமீன்.

முற்றிற்று.

தொழுகை

(படங்களுடன்)

இக்காலம் பரம முஸ்லிம் சகோதரர்களில் பலர், அரபு (உர்தா) ஓதத் தெரியாத காரணத்தினால் கலிமா, ஈமான், இஸ்லாம், தொழுகை முதலிய முக்கிய விஷயம் கூட தெரியாமல் இருக்கின்றனர். அகேகர், தொழுகையில் கின்று என்ன செய்வது, என்ன ஒதுவது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.

அப்படிப்பட்டவர்களின் கன்மைக்காகவே, இந்நூல் சுத்தத் தமிழில் எளிய கதையில் புரியும் வண்ணம், ஜனப் மவ்லவி, டி. எப். ஆர். ம. ஆலி ஸாஹிப் (பாகவி) அவர்களைக் கொண்டு இயற்றச் செய்து, ஆங்காங்கு அரபு பிளாக்ருகாரும் தொழுகைப் படங்களும் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நூல் கைவசம் இருந்தால் ஈமான், இஸ்லாம் முதலிய விபரங்களையும், சுயமே தொழுது கொள்ளும் விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

மற்றும் தொழுகையில் ஒதும் கிய்யத்துகள், ஸூராக்கள், துஆக்கள், ஒதல்கள் யாவும் அறியில் போட்டு அதன் கீழ் தமிழில் உச்சரிப்பும் பொருளும் போடப்பட்டிருக்கின்றன.

இன்னும், இந்நூலில் உதாவு, முழுக்கு, தயம்மும், ஜனூசா தொழுகை, ஜும்ஆ தொழுகை, பெருகான் தொழுகை, ஜக்காத், கோன்பு, ஹஜ்ஜு முதலிய விவரங்களும் அடங்கி இருக்கின்றன.

கடைசியில் தமிழிலும், அறியிலும் ஸூராக்களும், தொழுகை கோ அட்டவணையும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஷாபி கிதாபு ஹதீயா ரூ. 3-60

ஹனபி கிதாபு ஹதீயா ரூ. 3-60

ஹாஜி ஏம். ஏ. ஷாஹூம் ஹயீது அன்டு ஷன்ம்.

கே. 10. கஹரோட், கிருவல்லிக்கேணி, சென்னை 5.